

ஏலூ கடல்களுக்கு அப்பால் நயுர்



கும்பசிட்டி
இரா.கனகரத்தினம்

அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்

த. ச. வரதராசன் (வரதா)
நூபகாரத்த அன்பளிப்பு
இல. 84/3, வண்ணாரப்பள்ளி,
ஊழியர்குடி

தொடர் வெளியீடு 1

குரும்பசிட்டி

இரா. கனகரத்தினம்

இந் நூலில் இடம்பெற்ற தமிழர் வாழும் நாடுகள்

❖ ரினிட்டாட், டொபேக்கோ

❖ மாட்னிக்

❖ தென்னைபிரிக்கா

❖ பீஜீ

முதற் பதிப்பு: 14 ஜூவரி, 1973

விலை ரூபா: 1-~~50~~ (குபாஸ் - 1-40)

தலைவாணி துறை நிலையம்

130, திருச்சோணமலை வீதி,

கன்னியாகுடி.

ஆசிரியரின் பிற நூல்கள்:

“25,00000 மக்கள் தலைவர்”

“தமிழரசுத் தந்தை”

“அமரர் வன்னியசிங்கம் நினைவுமலர்”

காணிக்கை!

உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்; ஒரு அமைப்பின் கீழ் வளி வும் சிறப்பும் பெற்றுத் தலை நிமிரவேண்டுமென்ற குறிக்கோளை முன் வைத்துப் பணியாற்றும் அனைவர்க்கும்!

மலர்க்குவியல்!

(ஆசிரியரின் ஏனைய படைப்புக்களுக்கும், அவர் தொகுத்துவரும் ஈழத்தமிழர் சுதந்திரப் போராட்டவரலாற்றுச் செய்திக் கோர்வைகளுக்கும் கிடைத்த பாராட்டுச் செய்திகள் சில வற்றை இங்கு வாசகர்களுக்குத் திரட்டித் தருவதில் பெருமை கொள்கிறோம்—ஆசிரியர் “செய்தி”)

★ இலங்கையின் சமீப சரித்திரத்தில் எத்தனையோ தமிழ் நூல்கள் வெளிவந்த போதிலும் தற்கால அரசியல் நிலை மையைத் தெள்ளத் தெளிவாக விளக்கியும் சோதனையிக்க தருணத்தில் சோர்ந்து போயிருந்த ஒரு இனத்தை விடு தலைப் போராட்டத்துக்கு ஊக்குவிப்பதுமான முதல் நூல் திரு. குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தின் நூலாகவே இருந்ததென்று கூறுவது சிறிதும் மிகையாகாது!

கே. வி. எஸ். வாஸ், ஆசிரியர் வீரகேசரி.

★ திரு. S. J. V. செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நால் ஆசிரியரது திருமணத்தின் போது வள்ளுவரும் வாசுகியும் போல் வாழுங்கள் என வாழ்த்தி ணேன். இன்று அது நிதர்ஸனமானது கண்டு பெருமை கொள்கிறேன். இலங்கை பூராவும் அறிமுகமான இளைஞரான அவர் இலங்கையில் முதன் முதலாகத் தமிழ்த் தலைவர்களின் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் திரட்டித் தொடர்பாக மூன்று நூல்களை வெளியிட்ட பெருமைக்குரியவர். ஈழத்தமிழின் வரலாற்றுத்துறைக்கு அவர் செய்துவரும் சேவை மகத்தானது!

அ. அமிர் தலிங்கம்
முன்னால் வட்டுக்கோட்டை பா.உ.

★ அஞ்சா நெஞ்சமும் செந்தமிழ்த் தனி வழியும் கொண்டு உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியுள்ள ஆசிரியரின் நூல் ஈழத்தமிழர்கள் துயர் துடைத்திட, திரண்டெழுந்து போராடவைத்திடச்செய்யும் திறமை கொண்டது. அவர் மூத்துக்கள் மக்களுக்கு வீரமூட்டி எங்கே பகை? எங்கே பகை? எனத்துள்ளி எழ வைக்கும் வேகங்கொண்டவை. ஈழத்தமிழன் மட்டுமல்ல - தாயகத் தமிழனும் படிக்க வேண்டிய நூல்கள் அவை!

டாக்டர் இரா. இலாவழகன் எம். ஏ.
ஆசிரியர் ‘தமிழோசை’ (தமிழகம்)

★ ஈழத்தமிழர் வரலாற்றுத்துறைக்கு திரு. இரா. கனகரத்தினம் செய்துவரும் சேவை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் வசித்த பங்கு போன்று அமைகிறது!

கே. துரைரத்தினம், பருத்தித்துறை பா.உ.

★ தாய் மொழியை மறக்கும் புதிய நாகரீகத்திலிருந்து தப்பிச் சென்று கொண்டிருக்கும் திரு. இரா. கனகரத்தினம் ஈழத்தமிழின வரலாற்றைத் தயாரிக்கச் செய்யும் தியாகம், செலவிடும் பணம், புரியும் தொண்டு மலைப்பைத் தருகிறது! தமிழ் ஊறும் குரும்பசிட்டிக் கிராமம் இவரிடத்தே இந்த ஆர்வத்தை ஊட்டி அலையவைக்கிறது!

ஈழநாடு

★ கால வெள்ளத்தால் அழிந்து போகாத மிகப் பெரும் பணியை எனது நீண்ட கால நண்பர் திரு. இரா. கனகரத்தினம் செய்து வருகிறார். எதிர்காலத் தமிழர் சரித்திரத்தில் அவருக்கு ஒரு நல்ல இடமுண்டு!

எஸ். இராஜதுரை, மட்டக்களப்பு பா.உ.

★ உயிருட்டும் தமிழ் நடையில் எழுதக்கூடிய நல்லதொரு எழுத்தாளர் என்பதைத் தம் எழுத்துக்கள் மூலம் நிறு பிக்கும் திரு. இரா. கனகரத்தினம் தேறல் சேர்க்கும் தேனீ போன்றவர்!

எஸ். டி. சிவநாயகம், ஆசிரியர் ‘தினபதி’

முதல் அமைச்சர் கருணாநிதிக்கு கைகொடுத்த நால்

(தமிழக சட்டசபையில் 1972, ஏப்ரல் முதல் வாரத்தில் சுதந் திராக்கட்சி உறுப்பினர்களால் சுயாட்சிக் கோரிக்கை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மாண்புமிகு. முதலமைச்சர் மு. கருணாநிதி விளக்கம் தரும்போது கூறியது)

“இச்சபையிலும் வெளியிலும் எமது சுயாட்சிக் கோரிக்கை பற்றி சுதந்திராக் கட்சி உறுப்பினர்கள் காரசாரமாகக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் ஆனால் அவர்களது தலைவரான ராஜாஜீ அவர்களோ பல ஆண்டுகளுக்கு முன்னமேயே இது போன்ற திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் களின் சமஷ்டிக் கோரிக்கைக்குப் பலத்த ஆதரவு தெரிவித்து, அவர்கள் கோரிக்கை நியாயமானதொன்றென்றும் கட்டாயம் அதுவழங்கப்பட்டாக வேண்டுமென்றும்கூறியுள்ளார். இது 1960ம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட நூலொன்றில் (“25,00000 மக்கள் தலைவர்”) ‘வானேர் தூவும் தேன்மலரோ” என்ற தலைப்புடன் பிரசரமாகியிருக்கிறதென்பதையும் அக்கட்சியின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நினைவுட்ட விரும்புகிறேன்.”

அமீந்துரை.

தமிழர் இன்று இலங்கை, இந்தியா, மலேசியா, பர்மா மொர்சியஸ், பீஜி, தென் ஆபிரிக்கா, ரினிட்டாட், டோபேக்கோ மாட்னிக் முதலிய பல தேசங்களில் வாழ்கின்றனர். அரசியற் பரிபாலனத்திலும் கல்வியிலும் தமிழ் மொழி தென்னகத்திலும் ஈழத்திலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் மொர்சியசிலும் பீஜீயிலும் பலவேறு தரத்தில் வழக்கிலிருந்து வருகின்றது. பர்மாவிலும் தென்னைபிரிக்காவிலும் தனிப்பட்டவர்களின் தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அவர்களுக்கென இலக்கியமுண்டு; மூன்று செல்வாக்குள்ள தமிழ்ப் பத்திரிகைகளுமுண்டு. மொர்சியஸ் பீஜி, தென்ஆபிரிக்கா ஆகிய இடங்களில் பத்திரிகைகள் இடையிடையே தோன்றிமறைகின்றன.

எழுத்திலும் தென்னகத்திலும் தமிழர் தமிழராக வாழ் கின்றனர். மற்றைய தேசங்களிலே தமிழர் தமது பண்பாட்டைப் படிப்படியாக இழந்து வருகின்றனர். பலர், தமிழிற பிறர் பேசும்போது தமக்கு விளங்கினாலும் பேச முடியாமல் இருக்கின்றனர். பலர் பெயரளவில் மட்டும் தமிழராக இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பொறுத்தவரையில் தமிழர் பண்பாடு வரலாற்றிற் குறிக்கப்படுவதோடு நிற்பதா? இவ்விடங்களிலே தமிழை வாழ்வைக்கவும் இவ்விடங்களிலுள்ள தமிழரோடு தொடர்பு கொள்ளவும் வழியுண்டா?

இப்பரிதாப நிலையிலுள்ள தமிழரின் முன்னேற்றம் கருதி வெளிவருவதே ‘அலைகடலுக்கு அப்பால் தமிழர்’ என்ற நூல். இதன் ஆசிரியர் இரா. கனகரத்தினம் தமிழனர்ச்சி மிகுதியாக வள்ள தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். உலகின் பல பாகங்களிலும் உருக்குலைந்து அழியும் நிலையிலுள்ள தமிழரைக் காப்பாற்ற உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம்’ அமைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர். இக் குறிக்கோளிலிருந்து உருவாகி, அவரின் உள்ளத்தின் வெளிப்பாடாகி, தமிழ் உணர்ச்சி யுள்ளோரை நெகிழவைக்கும் தன்மையதாகி இந்நால் வெளிவருகின்றது.

இப்பெரியாரின் இலட்சியம் கைகூடத் தமிழ் மக்கள் பேராதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அன்றையில் அரும்பணி செழித்தோங்குக!

பேராசிரியர் கலைநிதி சு. வித்தியானந்தன்
 பேராதனை, தமிழ்த்துறைத் தலைவர்
 14-1-1973. இலங்கைப் பல்கலைக் கழகம்

நீஞ்சோடு நீஞ் சம்.

உலகத்தமிழர் களின் இன்றைய நிலை அழிவின் விளிம்பிலிருக்கிறது என்பதை நம் நாட்டு அறிஞர் கள் மட்டுமல்ல வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும் உணரத்தலைப்பட்டிருக்கும் இக் கால கட்டத்தில், முழு அழிவிலிருந்து நம் இனத்தைக் காப்பாற்ற உருப்படியாகவும் உடனடியாகவும் ஏதாவது செய்தாகவேண் இம் என்ற உயர்ந்த குறிக்கோளை இலட்சியமாகக் கொண்டு வெளிவரும் முதல் தமிழ் நால் இது!

இந்தப் படைப்பில் ஆங்காங்கே நான் தொட்டுக்காட்டி இருக்கும் சில அம்சங்கள், குறிப்பாக “உலகத்தமிழர் பாது காப்புக் கழகம்” ஒன்றினை அமைக்கவேண்டுமென்ற எனது வேண்டுகோள், பஸ்லாண்டு காலமாகவே என் இரத்தத்தோடு இரத்தமாக, அனுவோடு அனுவாகக் கலந்து ஒன்றிவிட்ட இலட்சியக் கருத்துக்கள். எனவே இயல்பாகவே எழுந்த எனது உணர்ச்சிகளினதும் நெகிழ்ச்சிகளினதும், மன உழைச்சல் களினதும் அறுவடைக்குவியலே இந் நால் என்றால் அது மிகையல்ல!

இதனை உலகெலாம் பரவிய என் தமிழன்னையின் பாத கமலங்களில் கண்ணீருடன் காணிக்கையாக்குகிறேன்!

இந் நாலினப்படித்து முடித்தபின் தமிழ்மக்களிடையே எழும் எதிரொலியில் தான் இந்த நால்வெளியிட்டு இலட்சியத்தின் முழு வெற்றியுமே தங்கியுள்ளது. நல்ல கருத்துக்கள் கால வெள்ளத்தைத் தாண்டி நிலைப்படவை. இயல்பாகவே மக்களை வழிநடத்தும் தன்மை படைத்தவை. இது என் அசைக்க முடியாத நம்பிக்கை! அது உலக நியதியுங் கூட!!

“செய்தி” வார இதழில் தொடர் அம்சமாக இடம் பெற்ற இக் கட்டுரைகள் அதேகாலத்தில் நால் வடிவாகவும் வெளியாகின்றன. இந்த முறையில் நால் ஒன்றினை வெளியிடும் போது ஏற்படும் தவறுகள் தவிர்க்கமுடியாதவை, மன்னித்திட வேண்டுகிறேன்!

நாலுக்குமுன்னால் அதன் ஆசிரியர் சிலவார் த்தைகள் எழுதுவது சம்பிரதாயமாகும். இதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்நால் வெளியிட ஒத்துழைப்பு நல்கிய எல்லா அன்புள்ளங்களுக்கும் என் மனங்களிந்த நன்றியைக் கூறிவைக்கிறேன்!

அன்பன்

கண்டி,
14-1-1973.

குரும்பசிட்டி. இரா. கனகரத்தினம்

அண்ணெடு நில்!

ஒங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழு விளங்கி ஏங்கு ஒலி நீர்ஞாலத்து இருள் கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்.

என்று தண்டியலங்காரம் போற்றும் நம் தமிழன் ஜையின் புகழ் மூவேந்தர் கர்லத்தில் உலகின் மூலை முடுக் கெல்லாம் பரவியிருந்தது. ‘கல் தோன்றி மணதோன்றுச் காலத்தே முன் தோன்றி முத்த தமிழ்’; தமிழ்க் கலாச்சாரங்கள் அப் பெரு மன்னர் காலத்தே கீழை நாடுகளான ஜாவா, சுமத்திரா, பாலி, கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சீனம் போன்ற நாடுகளை மட்டுமன்றி மேலை நாடுகளான உரோமம், கிரேக்கம் போன்ற நாடுகளையும் வசீகரித்திருந்தன. உலகப் பெருங் கடல்களிலெல்லாம் தமிழ் னின் வாணிபக் கலங்கள் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்தன. ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற முதுரை, தமிழனின் இலட்சியமாக, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்ற உயர்ந்த நம்பிக்கை அவனது திரு மந்திரமாச; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்த கொள்கை உயிர் முச்சாகக் கொண்டு உலகத்து மக்களுட் னெல்லாம் கூடி வாழ்ந்து குதூகல்த்த பொற்காலம் அது!

புகார், கொற்கை, துறைமுகங்களெல்லாம் அன்னிய வணிகர்களால் நீரம்பி வழிந்தன. ‘கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காளகத் தாக்கமும்’ கொண்டு தமிழகம் சீரும் சிறப்பும் பெற்ற ஒரு நாடாக உலக அரங்கில் தலையெடுத்த காலம் அது. இக் காலக் கட்டத்தில் இந்து சமுத்திரமே தமிழனின் பூரண கட்டுப் பாட்டில் அவனது ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. தம் வாணிபக் கலங்களின் நடமாட்டத்தை எதிர்த்த பகை வர்கள் கொட்டம் அடக்க, தமிழ் வணிகர்களுக்குத் துன்பம் விளைவித்த வேற்று நாட்டு மன்னர்கள் திமிர் அடக்கத் தமிழனின் தரைப் படையும் கடற்படையும் பல தடவை உலகப் பெருங் கடல்களைக் கடந்து சென்றிருக்கின்றன. பல கீஸ் முநாடுகளெல்லாம் அவனது ஆதிக்கத் தின் கீழ் வந்துள்ளன. இது சரித்திரம்! உலகின் மூலை முடுக்கெல்லாம் அவ்வப்போது அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்படும் தமிழ்க் கல்வெட்டுகள், உலக மொழி கள் பலவற்றிலும் ‘கப்பல்’ என்ற தூய தமிழ்ச் சொல்

விரசி நிற்கும் தன்மை இவையெல்லாம் அலைகடல்களுக்கப்பால் அன்று தமிழ்னும் தமிழ் மொழியும் பெற்றிருந்த செல்வாக்கினை இன்றும் கொடி கட்டிக் காட்டுகின்றன. இவற்றுள் சில குறிப்புகளை மட்டும் ஈண்டு தருவதன் மூலம் பண்டைத் தமிழ்கழும், தமிழ்னும், தமிழ் மொழியும் உலக அரங்கில் பெற்றிருந்த சிரினையும் சிறப்பினையும் சுட்டிக் காட்டி விட்டு மேலே செல்லலாமென விஷைகிறேன். இன்றைய தமிழினம் உலகப் பூப்பந்தின் பஸ் வேறு நாடுகளிலும் பரும் இன்னல்களையும் தன்னையும் தன் உயிரனைய தமிழ் மொழியையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற நடாத்தும் ஜீவ மரணப் போராட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இச் சிறு குறிப்புகள் உதவும் என்பது என் நம்பிக்கை.

✿ சினம்

இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன் சீன நாட்டில் வாழ்ந்த பான்கோ என்ற சீன அறிஞர் தமகு வரலாற்று நூலில் ஹாவாங்சே (காஞ்சி) நாட்டுக்குத் தம் நாட்டுச் சீன வணிகர்கள் அடிக்கடி செல்வார்களென்றும் அப்படிச் சிசல்லும் போது அவர்கள் தமிழர்களுக்குச் சொந்தமான கலங்களிலேயே பிரயாணங்கு செய்வார்களெனவும் தமிழ் மக்கள் அவர்களை அண்டுவாடு வரவேற்று உபசரிப்பார்களெனவும், முத்து, வைடுரியம், துகில் முதலியவற்றை அவர்கள் வரங்கிக் கொண்டு சீன செல்வார்களெனவும் குறிப்பிடுகிறோம்.

தமிழக மக்கள்வீரம் மிக்கவர்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், சிறந்த அறிஞர்களாகத் திகழ்பவர்கள் எனப் போற்றிப் புகழ்கிறோம் 1300 ஆண்டுகளுக்கு முன் சினத்தில் வாழ்ந்த யுவான்ச் வாங் என்ற இன்னுமொரு வரலாற்று அறிஞர்.

கி. பி. 1298—ம் ஆண்டு சினத்தை ஆண்ட மன்னன் ஒருவன் சோழ மண்டலத்துக்குத் தங்கழும் வெள் ணைத்த தடுத்தான் என்கிறது வரலாறு.

சினைவில் அகழ் வாராய்ச்சி நடைபெற்ற இடம் களில் கிடைத்த தமிழ்க் கல் வெட்டுக்கள் ஏராளம்.

✿ கம்போடியா

இங்கு காணப்படும் அமோகாட் திராவிட சிற்பக்கலையை ஒட்டி ஏழைக்கப் பட்டிரப்பதை அடிக்கடி டாக்கி வெள்ள சிலைகளும் இங்கு கண்ட ஏழைப்பட்டுள்ளன.

❖ நியுசிலாந்து

சோவியத் ஒன்றியத்தின் ஆராய்ச்சி நிபுணர் கில்டர் என்பவர் 15—ம் நூற்றுண்டிலேயே தமிழர் நியுசிலாந்தைக் கண்டு பிடித்துள்ளார்களென் ஆதார பூர்வமாக நிருபிக்கிறார். அந்தாளில் தமிழ் மாலுமிகள் பாவித்த கப்பலின் இடிபாடுகள் நியுசிலாந்து நாட்டின் வட பகுதி யில் ரக்கலன் என்ற சிறிய நகரின் கடலோரத்தில் கண்டு பிடிக்கப் பட்டதோடு அக் கப்பலில் பாவித்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட மணியும் வெவிங்டன் நகர தொல் பொருள் கூடத்தில் இன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

❖ மலேசியா

‘தொடு கடல் காவல்கடு முரண் கடாரமும் மாப் பெரு தண்டாற் கொண்ட கோப்பர கேசரி’ எனப் புசுமப் படும் இராசேந்திர சோழன், கடாரம் (இன்றைய கெடா) இராச்சியத்தை வென்று அங்கு வெற்றிக் கோவில் எழுப்பினான். இவனது பாரிய கடற்படையைச் சேர்ந்த படைக் கலங்களை நிறுத்த இடம் போதாது இன்றைய தெலுங்கானசன் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுள்ள எனகிறது வரலாறு. இவன் கடாரம் மீதுபடை எடுத்தமைக்கு அன்றைய கடார மன்னனுக்கும் அங்கு வாழ ந்த தமிழ்வணிகருக்குமிடையேற்பட்டபகைமயேகாரனம் எனக் கூறுகிறார் ஆராய்ச்சி அறிஞர். இராசமாணிக்கனார்,

❖ தாய்லாந்து

தமிழகத்தில் ஒரு காலத்தில் மிகவுங் சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வந்த ஊஞ்சல் திருமிஹா தாய்லாந்தில் மிகவும் அண்மைக்காலம் வரை கொண்டாடப் பட்டு வந்துள்ளது. ஈசுவென் (ஸசன்) தெய்வத்தை முன் வீட்டுக் கொண்டாடப் பட்டு வந்த இங்சிமாவில் பாவி த்த ஊஞ்சல் கட்டிய பெரு மரங்கள் இன்றும் இங்குள்ள வட்ட சுதாத் ஆலய முன்றவில் காணப்படுகின்றன. தாய்லாந்து மன்னர் முடி சூட்டு விழாக்களிலும் ‘திரியம் பாவே’ —‘திரிபாவே’ திருவிஹா (தேவோத்சவம்) விழும் மாணிக்க வாசகப் பெருமாணின் “ஆதியும் அஶங்கமில்லா” எழுத தொடங்கும் திருவாசகம், இராமேஷ்வரத்தினிருஷ சென்ற பிராமணச் சந்தியினரால் இன்றும் பாடப் பட்டு வருகிறது. இந் நாட்டின் தெருக்கறையிலுள்ள நால்கூபா (தக்கோலம்) என்ற துறைநூலைப் பட்டினமிலை கிடைத்த தமிழக் கல் வெட்டு கி: பி. 5—ம் துறைநூலைப் பூம்புகாரினிருந்து அங்கு சென்று ஒடியேறிய தமிழ் கல்லை நகர் ஒன்றினை நிறுவி “தெய்த நால்கோலம்” எழுத விதோண்டி, திருமால் கோவிலோடு நினையும் பட்டு உழூப் பியதாகக் கூறுகிறது: தெய்தாகல் சீலை உட்கட கோலமான தெய்வச் சிலூகை இரிசூல் காங்குபிடிக்கல்யப்படுகின்றது;

❖ சுமத்ரா

இங்கு இன்றும் தமிழ்ச் சந்ததியினரிடையே சேரர், சோழர், பாண்டியர், தெக்காணர் என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு மலைக்கு ‘குறிஞ்சி’ என்ற அழகிய தமிழ்ப் பெயர் வழங்கப் பட்டு வருகிறது.

❖ ஹாவா

சாவகம் என்று பழந் தமிழ் நூல்கள் போற்றும் இத் தீவில் ஏராளமான சைவ ஆலயங்களும் தமிழக் கல் வெட்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. 15 சிறிய கோவில்களால் சூழப் பட்ட பெரம்பஞ்ச சிவாலயம், கடல் கடந்த நாடுகளில் தமிழனுல் செய்யப்பட்ட தெய் வப் பணிகளுக்குச் சாட்சியாக இன்றும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

❖ பாலி

இந்து சமயம் பூரணத்துவ நிலையில் கைக் கொள் ளப்படும் பாலித் தீவில் கோயில்களைல்லாம் ‘கூவில்’ களை அழைக்கப்படுகின்றன. திரு. ஆனத்தா குக் அவர் களால் இங்கு கண்டெடுக்கப் பட்ட விநாயகர் சிலை ஏறத் தாழ் 1250 வருடங்களுக்கு முந்தியதெனக் கணிக்கப்படுகிறது.

❖ கிரேக்கம்—உரோமம்

தமிழகத்தில் சோழ மண்டலக் கரைப்பிரதேசத் தில் தெல்லாரிலிருந்து புதுச்சேரி வரை கிடைத்துள்ள ஏராளமான கிரேக்க, உரோம நாணயங்கள் பண்டைய தமிழகம் வாணிபத் துறையில் உலகின் கேந்திர ஸ்தானங்களில் ஒன்றுக, மேற்கும், கிழக்கும் சந்திக்கும் ஒரு உலகச் சந்தையாக விளங்கியதைக் காட்டுகின்றன. உரோமுக் கும் கிரேக்கத்துக்கும் தமிழகக் கப்பல்கள் ஏராளமாகச் சென்றன. பாண்டிய மன்னன் ஒருவன் வர்த்தகத் தொடர்பு கொள்ள ரோமாபுரி மன்னன் அகஸ்தன் என்பவனுக்குத் தூது அனுப்பினான் என்கிறது வரலாறு. உலகப் பேரழகி ஜிலியோ பட்ராவின் தளிர்மேனியைத் தமிழக முத்து வைருரியங்கள் அழகு படுத்தின என்கிறது சரித்திரம்.

இத்தகு பெருமை பொருத்திய அன்றைய நிலையை
 ‘‘தீன மிசிரம் யவனரகம்—இன்னும்
 தேசம் பலவும் புகழ் வீசி
 கலை நூனம் படைத்த தமிழ்.....’’

எனப் போற்றி புகழ்கிறான் பாவேந்தன் பாரதி. இத்துணைச் சிறப்புடன் வாழ்ந்த தமிழும், தமிழினமும் கால வெள்ளத்தில் கிக்குண்டு சீரழித்த கதை; தமிழன் வரலாற்றில் சோகம் நிரம்பியதோர் காலையமாகும்! இதனை அடுத்துவரும் பக்கங்களில் தொட்டுக் காட்டிவிட்டு மேலே செல்லலாம் என நினைக்கிறேன்.

தமிழர் புலப்பெயர்வின் பின்னணி!

காலப் பேரேட்டின் பல பக்கங்கள் புரட்டப் படுகின்றன. கால தேவனின் ஊழிக் கூத்தினால் உலக வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள்! திருப்பங்கள்! முடியாட்சிகள் மறைந்தன. குடியாட்சிகள் மலர்ந்தன! ‘குடை, நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்த’ மன்னை மன்னர்கள் உலக மக்களின் காட்சிப் பாவைகளாயினர். நாகரீகத் தின் உச்சியில் திகழ்ந்த பல இனங்கள் நாடோடிக் கூட்டங்களாயின. மூலையில் முக்காடிட்டுக் கிடந்த முன் பின் தெரியாத நாடுகளெல்லாம் உலக வல்லரசுகளாகி முன் னணிக்கு வந்தன! சட சடவெஙச் சரிந்த சாம்ராஜ்யங்கள் பலப்பல!

மனித இன வரலாற்றின் நீண்டகதை இது! தமிழன் வாழ்விலும் ஒரு பெரும் மாற்றம். ஒரு மாபெரும் திருப்பம். ஆண்டினம் அடிமை நிலைக்குத் தள்ளப் பட்டது. பொன்னும் மனியும் துகிலும் உணவும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மாபெரும் போர்க் களங்களைச் சந்தித்த தமிழினம்—கேவலங்தன் அன்றூட வாழ்க்கையை நடத்தவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டத்தில் வந்து நின்றது. உலகப் பெரு மொழிகளில் ஒன்றூக் அகிலைலகமும்புகழ்பரப்பிவாழ்ந்த அன்னைதமிழ் அன்னைய சீமாழிகளின் ஆதிககத்தால் வலுவிழுந்து செயலிழுந்து அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டது. 19—ம் நூற்று ஐந்து தமிழின வரலாற்றிலே ஒரு கறை படிந்த, துயர் தோய்ந்த ஒரு நூற்றுண்டாகும். இந் நூற்றுண்டில்தான் தமிழ் மக்கள் தம் அன்றூட வயிற்றுப் பிழைப்புக்காக ‘குளி’களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கப்பலேறிய சம்பவம் நிகழ்ந்தது.

குரியனே அஸ்தமிக்காத மகா சாம்ராஜ்யம் எனப் புகழப்பட்ட பிரிட்டனின் கரங்களில் உலகின் பல பாகங்களும் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தன. லண்டனிலுள்ள குடியேற்ற தாடுகள் காரியாலயத்தால் நிர்வகிக்கப் பட்டு வந்த இந்த நாடுகள் பொருளாதாரத்துறையிலும் கட்டுக் கோப்பிலும் சீரழிந்த நிலையில் இருந்தன. இந் திலையில் இந் தாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி ஜக்கியத்தை உருவாக்கினால் மட்டுமே தன் ஆதிக்கத்தை ஆங்காங்கே நிலைநாட்டவும் அகப்பட்டதைச் சருட்டவும் முடியுமென உணர்ந்திருந்தது பிரிட்டன். இந்தாடுகளில் பண முதலீடு செய்து பல்வேறு கைத்தொழில்களையும் தொடங்க சீமைத்துரைகள் பலர் ஏற்கெனவே முட்டை

முடிச்சுகளுடன் வந்து இறங்கியிருந்தனர். காடுசளை அழிக்க, சுழனிகளை உண்டாக்க, தேயிலை, ரப்பர், சுரும்பு, தென்னை முதலியன பயிரிடத் திடகாத்திரமான, சுறு சுறுப்புள்ள மலிலான கூவிகள் தேவைப்பட்டனர். இந்த ஆங்கிலத் துரைகளுக்கு அடிபணிந்து நடக்க, கட்டுப்படான முறையில் வேலை செய்து ஒத்துழைப்பு நல்க சுதேசி மக்கள் அக்கறை காட்டிட வில்லை. பண் முதலீடு செய்யத் தயாரான நிலையிலிருந்த தம் இள மக்களை ஊக்கப்படுத்த வேண்டிய கடமைப்பாடு ஒருபுறமிருக்க, இந்த ஊக்கத் தினை அளிக்கா விட்டால் இக் குடியேற்ற நாடுகளை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடியாதென்பதையும் பிரிட்டிசார் கண்டு கொண்டனர். குடியேற்ற நாடுகள் தம் போருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய நிதிக்கு இங்கிலாந்தை எதிர்பாக்க கூடாது; அந்த அந்த நாடுகளில் காணப்படும் வளத்தைத் திரட்டி அதற்கான வழி வகைகளைக் காண வேண்டும் என்பது, அன்று வண்டன் குடியேற்ற நாடுகள் அலுவலகம் கடைப் பிடித்த பிரசித்தமான கோட்பாடாகும். எனவே உலகின் எந்தக் கோடியிலிருந்தாலும் கூவிகளைக் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தகத்திற்கு பிரிட்டானில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தள்ளப்பட்டனர். அந்நாட்களில் பிரெஞ்சு ஆதிக்கத்துக்குப்பட்ட பிரதேசங்களிலும் ஏறக் குறைய இதே நிலைதான் நிலவியது.

தமிழன் என்றேர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குண முண்டு!

ஆரம்ப காலத்தில் ஸ்பெயின், போத்துக்கல், ஆபிரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் பேரன்ற நாடுகளிலிருந்து இந்த ஆங்கிலேய, பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு கூவிகளை அமர்த்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சி படுதோல்வியில் முடிந்தது. இதன் பின்பே இந்தியர்பால் கவனஞ் செலுத்தப்பட்டது. இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழர் தாம் வாழும் மண்ணை நேசிக்க ஆரம்பித்து விட்டால் மண்ணும்பொன்னாகும் என்பது வரலாற்று உண்மை! இதை இங்கு குறிப்பிடும் போது சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள் தம் 'செங்கோல்' இதழில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் என் ஞாபகத்திற்கு வருகிறது. விஞ்ஞான ரீதியாக அவர் அளித்த பதிலில் காட்டப்பட்ட விஷயம் சாத்தியமாக றதோ இல்லையோ அதில் பொதிந்துள்ள ஒரு உண்மை தமிழ் மக்கள் சிந்தனைக்கு சிறந்த உணவாக அமையுமென்பது என் நம்பிக்கை. அந்தக் கேள்வி—பதில் ஏறக் குறைய கீழ் கண்டபடி அமைந்திருந்ததாக ஞாபகம்,

கேள்வி:— அமெரிக்கர்கள் சந்திரனில் கால் வைத்து விட்டார்களே; நம் தமிழர்கள் எப்போ

அங்கே குடியேறப் போகின்றார்கள்?

ம. பொ. சி:— கூடிய விரைவில் ஏராளமான தமிழர் அங்கே குடியேறப் போகிறார்கள். சந்திர னில் காடு வெட்ட, கழனிகள் சமைக்க வீதிகள் அமைக்க, வீடுகள் கட்ட நம்மவர் களை விட்டால் உலகில் வேறு யார் இருக்கிறார்கள்! எனவே முட்டை முடிச்சுக்களைக் கட்டிப் புறப்படத் தயாராகுங்கள்!

அண்ணையில் தமிழக முதல் அமைச்சர் மாண்பு மிகு. கருணாநிதி அவர்கள் கூட, ஒரு பொதுக் கூட்டத்தில் சொற் பெறுக்காற்றும் போது இன்னுமொரு உண்மையை வெளியிட்டார். 2—வது உலகப் பெரும் போரில் பேரழிவற்ற ஜெர்மன் நாட்டைக் கட்டியெழுப்ப அந்தாட்டுப் பிரதமர் இந்திய மக்களைத் தந்துதவும் படி கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு மறைந்த பிரதமர் நேரு அவர்கள் “என் நாட்டு மக்களை அடிமையாக இனி வெளிநாடுகளுக்குஒரு போதும் அனுப்பமாட்டேன்” என ஆணித்தரமாகக் கூறி விட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளார்.

கப்பல்கள் புறப்பட்டன!

பல்தரப் பட்ட சலுகைகளும் வசதிகளும் செய்து தரப்படும் என்ற உறுதி மொழிகளுக்கிடையே தமிழகத்தின் கறையோரப் பிரதேசங்களிலிருந்தும் பிரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தபான் அச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான தமிழ், தெலுங்கு மக்கள் கப்பலேறினர். வட இந்தியாவில்கல்கத்தா, பம்பாய் போன்ற துறைமுகங்களிலிருந்து புறப்பட்டனர் வட இந்திய மக்கள். கப்பல்கள் புறப்பட்டன! தமிழன் வரலாற்றிலும் கறை படிந்த ஒரு அத்தியாயத்துக்கு பின்னையார் சுழி போடப்பட்டது. பிறந்த நாட்டையும் வளர்ந்த வீட்டையும் விட்டுப் பிரிவதே ஒரு பெருந்துண்பம்; தூரத்திலுள்ள ஒரு ஊருக்கோ அண்மையிலுள்ள ஒரு நாட்டுக்கோ செல்லும் நாம் நம் உடன் பிறந்தாரை, உற்றார் உறவினரை விட்டுப்பிரியும் போது பெரிதும் கண் கலங்கு விடுகிறோம். அலைகடல்களுக்கப்பால் அன்று முன் பின் தெரிந்து கொள்ளப்படாத நாகேளுக்கு பின்புதிரும்பி வருவோம்; உற்றார் உறவினரைச் சந்திப்போம் என்ற உறுதியற்ற நிலையில் புறப்பட்ட நம் தமிழ் மக்கள், அந்தாளில் எப்படிப்பட்ட பிரிவுத் துண்பத்தை அனுபவித்து ருப்பார்கள் என்பதை நாம் கற்பனைசெய்து பார்க்க வேண்டும். குடியேற்றத்துக்காக ஆட்கள் திரட்டப் பட்ட போது கூட, அவர்கள் எந்த நாட்டுக்கு குடியேற்றப்படவிருக்கிறார்களென்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை: ஆடு மாடுகளின் பல்லைப் பார்த்து விலை பேசுமாய்போல் ஆட்களைப் பார்த்தே அவர்கள் செல்லும் நாடு எதுவெனத் தீர்மானிக்கப்பட்டதாம், எனவே தான்

இலங்கைக்கென்று 'ஏற்றுமதி' யாகியவர்கள் கயாஞ்வில் போய் இறங்கினர். பக்கத்தேயுள்ள மலாயாவுக்கெனப் புறப்பட்டவர்கள் கரிபியன் தீவுகளுக்கும், பசிபிக் பெருங் கடல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இப்படியாக, பீஜீ, மொறிசியஸ், நீண்டியன், ரினிட்டாட், டோப் கோ, குவாட்லோப், மாட்னிக், தாஹிதி, நியூகங்கோ னியா, தென் ஆபிரிக்கா, கயானை, வியட்நாம், சூரினாம், உரோடேசியா, காயென், பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குக் குடியேறிய தமிழர் அந் நாட்களில் பட்ட துன்பங்கள், அனுபவித்த கஷ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதன. நீண்ட கடற் பிரயாணத்தில் நோய் கண்டு கப்பலிலேயே ஏராளமானார் மாண்டனர். கொள்ளோ நோய்களால் பீடிக்கப்பட்டும் சுதேசி மக்களால் கொல்லப்பட்டும் வெள்ளையரின் சித்திரவதைக்குட்பட்டும் மாண்டோர் தொகை ஏராளம். இத்தமிழ் மக்கள் குடியேறிய இந்தாடுகளில் பட்ட இன்னல்களை ஒரு சோக காவியாகத் தன் விவைதை மூலம் வர்ணித்துப் புலம்புகிறுன் மகாகவி பாரதி.

‘ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென் முனையுடெத் தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப் புறத்துள்ள
பற்பல தீவினும் பரவியில் வெளிய
தமிழச் சாதி தடி யுதை யுண் டும்
காலுதை யுண்டும் கயிற்றிடியுண் டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொருது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்
பினி களாற் சாதலும் பெருந்தோலையுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலினினுற் சாதலும்
இஃ தெலாம் கேட்டும் எனதுளாம்அழிந்திலேன்...
என அழுது புலம்பினுன் அன்று!

ஜனநாயகம் ஒரு சர்வதேச மோசி!

மலை நாட்டுத் தமிழர்களாகிய நாம் எமது பெற்றோர் பாட்டன்மார் எவ்வாறு தலையில் பொதியுடன் கப்பலால் இறங்கிக் கால் நடையாக கண்டி, ஹட்டன், பதுளை வரை நடந்து சென்றார்களென்பதையும் அந்தாயாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இக் கதைகள் பழைய கதைகள் தான்! இவற்றினை இன்றைய கொள்ளவில்லை. இல்லை

* (இடு அவின் உகண்டாவின் ஜனதிபதி. 3மாதத்துள் உகண்டாவில்குடியேறிய ஆசியமக்கள் அனைவரும்நாட்டை விட்டு வெளியேறவேண்டுமெனத்திடீர் உத்தரவு பிறப்பித்தவர்)

புரிந்தாலும் காட்டிக்கொள்ளத் தயாராக இல்லை! எனவேதான் தாலியைப் பிடுங்கிக் கொண்டு தமிழர் களைநாம் நாட்டை விட்டு விரட்டவில்லையே எனப் பகிரங்க மேடையில் நாக் கூசாமல் கூறி விட்டு இறங்கிச் செல்ல இவர்களால் முடிகிறது! நம் நாட்டின் வளத்துக்குத் தம் தாலியை அறுத்த தோட்டத் தமிழ் தாய்மார் எத்தனைபேர்? இதனை மறைத்துக் கொண்டு மேடையில் முழங்குவதும்; பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுவதும் ஒரு சர்வதேச மோசடியாகும்! அன்னியச் செலாவணி மோசடி செய்பவனை, கள்ளக் கடத்தவில் சர்வதேச மோசடி செய்பவனை, ரத்தினக்கற்கள், தங்கம் போன்றவற்றில் சர்வதேச மோசடி செய்பவனைச் சட்டத் தின் பிடியில் கொண்டுவர முடியும்; முடிகிறதென்றால் ஐன நாயகத்தில் சர்வதேச மோசடி செய்பவர்களை ஏன் நீதியின் முன் நிறுத்த முடியாது? சிந்திக்க வேண்டிய அத்தியாவசியமான விஷயம் இது!

உண்மையைக் கூறப்போனால் ஐனநாயகம் உலகில் எப்போதோ செத்தொழிந்து விட்டது. வலியவனின் குரல் உலகுக்கு எட்டுகிறது. அதற்கு ஏக தட்டுடலான வரவேற்புமிகுக்கிறது! ஆனால் நலிந்தவன் குரலோ உலகின் டல்வேறு பாகங்களிலும் மேலும் மேலும் அழுக்கப்படுகிறது! நசுக்கப்படுகிறது! இந்தப் பச்சைத் துரோசத்திற்கு ஐனநாயகம் என்ற பொன்னுடைவேறு போன்றதப்படுகிறது!

உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேறிய நம் தமிழினம் இந்த ‘நவீன்’ ஐனநாயக யுகத்தில் படும் இன்னல்களையும் இடுக்கண்களையும் இந்நால் மூலம் விளக்கிடலாம் என்ற நம்பிக்கையோடு தமிழர் குடியேறிய தீவுகள் பல கொண்ட கரிபியன் கடல் பிரதேசத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்:

ரினிட்டாட், டோபேக்கோ தீவுத் தமிழர்கள்

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கரிபியன் கடற் பிரதேசத்தில் ஏராளமான சிறுசிறு தீவுகள் உண்டு. இவற்றுள் ரினிட்டாட், டோபேக்கோ, மாட்னிக், குவாட்லோப் தீவுகள் பிரபலமானவை. தமிழகத்திலிருந்து ஏறக் குறைய 7000 மைல்களுக்கப்பால் உள்ள இத்தீவுகளுக்கு 1845—ம் ஆண்டிலிருந்து 1916—ம் ஆண்டுவரையும் அதன் பின்பும் ஏராளமான இந்தியர் குடிபெயர்ந்தனர். ரினிட்டாட், டோபேக்கோ தீவுகள் இரண்டும் இன்று ஒரே ஆட்சியமைப்பைக் கொண்ட சுதந்திரத் தீவுகளாக இருப்பினும் ரினிட்டாட் தீவு ஸ்பானியர்களால் முதன் முதல் கண்டுபிடிக்கப்பட்டு 18—ம் நூற்றுண்டில் பிரிட்டனின் ஆளுகைக்குட்பட, டோபேக்கோ தீவு டச்சுக் காரரிடமிருந்து பிரெஞ்சுக் காரரிடமும் பின்பு ஆங்கிலேயரிடமும் கை மாறிற்று. 1962—ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற இத்தீவுகளிலொன்றுன் ரினிட்டாட், ஏறக்குறைய 900 சதுர மைல் பரப்பளவுடன் வடக்கே காடுகளடங்கிய மலைத் தொடர்களையும், தெற்கே கரும்புத் தோட்டங்களையும் சுற்றிவர அழகிய ரம்மியமான கடற் கரைகளையும் கொண்டதாகும். இதன் தலைநகர் போட் ஒவ்ஸ்பெயின் தான் இரு தீவுகளுக்கும் பொதுவான நகரமாக விளங்கி வருகின்றது. டோபேக்கோ, 100 சதுர மைல் விஸ்தெரணமுடன் அழகிய பசுமலைத் தொடர்களையும், வாவிகள், நீர்த்தேக்கங்களையும் தன்னகத்தே கொண்ட சிறிய தீவாக அமைந்துள்ளது. இப்படி ஏராளமான இயற்கை வளங்கள் கொண்ட இத்தீவுகள் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கமாக, நாட்டு வருவாயின் கணிசமான பகுதியை ஈட்டித் தருவனவாக அமைந்தது வியப்புக்குரிய தொன்றல்ல!

இந்த இரண்டு தீவுகளின் மொத்த ஐந்தொகை ஏறக்குறைய 1 கோடியாகும். இந்த ஐந்தொகையில் 40 விழுக்காட்டினர் ஆபிரிக்க வம்சாவளியினர். 35 விழுக்காட்டினர் இந்தியர். சினர் 10 விழுக்காட்டினர். ஏனையோர் பல இனத்தையும் சேர்ந்த மக்களாகும். எனவே ஒன்றுக்கொன்று முரண்ண பல இன், பல மத, கலை, கலாச்சார பாரம்பரியங்களைக் கொண்ட ஐநாயக நாடுகளில் காணப்படும் அத்தனை பிரச்னைகளும் இங்கும் காணப்படுவது புதுமையானதொன்றல்ல. உதாரணமாக 1970—ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரினிட்டாட் ரானுவத்தினர்டையே ஏற்பட்ட கலவரம் ஒன்று இனக்கலவரமாகிப் பல உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகியது. இக்கலவரத்தில் தலைநகரான போட் ஒவ்ஸ்பெயினுக்குக்

கிழக்கே நான்காவது மைலில், துப்ன என்ற நகரிலுள்ள சௌகர்யம் கோவில் கறுப்பர் இயக்கப் பயங்கரவாதிகளால் குண்டு வீசிச் சேதப்படுத்தப்பட்டது.

ரினிட்டாட், டோபேக்கோ தீவுகளில் காடுகளை அழித்து விவசாய அபிவிருத்திக்குட்படுத்தவும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யவுமென, கவர்ச்சிகரமான சலுகைகளும் வசதிகளும் தரப்படுமென்ற உறுதிமொழி யுடன் வட இந்திய மக்களும் தென்னிந்திய மக்களுமாக ஏராளமானேர் 'ஏற்றுமதி' செய்யப்பட்டனர். தமிழகத் தில் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், செங்கற் பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் சந்ததியினராக ஏறக்குறைய 15,000 தமிழர்கள் ரினிட்டாட்டிலும் டோபேக்கோவிலும் இப்போ வாழ்கிறார்களென மதிப்பிடப்படுகிறது. வங்கம், கல்கத்தா போன்ற பகுதிகளிலிருந்து கப்பலேறிய வட இந்தியரின் சந்ததியினரே இன்று ரினிட்டாட்டில் செல்வாக்குடனும் குடிபெயர்ந்த இந்தியருள் பெரும்பான்மையினராகவும் வாழ்கிறார்கள்.

ரினிட்டாட், டோபேக்கோ தீவுகளின் முக்கிய அரசாங்க மொழி ஆங்கிலமாகும். பாடசாலைகளில் ஆங்கிலமொழியுடன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. சுதந்திரம் கிடைக்கும் வரை ஆபிரிக்க இந்தியமொழிகளைக்கற்றுக் கொடுக்க அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மாரூசு, ஆபிரிக்க இந்திய மொழிகளைக் கற்க விரும்பிய மக்களுக்கு கெதிராகவும் அம் மொழிகளைக் கற்பிக்கப் புகுந்த பல்வேறு மக்கள் இயக்கங்களுக்கெதிராகவும் கண்டிப்பான போக்கினைக் கையாண்ட பிரிட்டிஷார் தமது ஆதிபத்திய உரிமைகளுக்கு இத்தகு இயக்கங்கள் சவால் விடக் கூடியனவாக வளரவிடாது நசுக்கியும் வந்துள்ளனர். ஆனால் இன்று தம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பு ஆபிரிக்க, இந்திய மொழிகளைப் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டுமென்ற எண்ணம் அரசினரிடத்தில் மேலோங்கி நிற்கிறது.

இத் தீவுகளில் வாழும் ஏறக்குறைய 15,000 தமிழ்ச் சந்ததியினர் ஹிந்துஸ்தானிய மொழியையும் ஆங்கில மொழியையுமே பேசுகின்றனர். தமிழ் மொழி படிப்படியாக மறைந்து வருகிறது. இன்றும் வயது முதிர்ந்த தமிழ் மக்களிடையே தமிழ் மொழி பேச்சு வழக்கிலுள்ள ஒரு மொழியாக இருக்கிறதாயினும், இன்றைய தலைமுறையினரான தமிழ்ச் சந்ததியினருக்குத் தம் முன்னேர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்களென்பது பற்றியோதாம் ஓர் புகழ் பெற்ற மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டின் சொந்தக்காரர்களென்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை. ஆனால் இவர்களில் அநேகரை ஏஜை மக்களிடமிருந்து பிரித்து அறியக்கூடியது அவர்களின் தோற்றமும் பெயருமேயாகும். பல் வேறு சமூகத்து நனும் கலந்தும் தனி த்தும் வாழும் இம் மக்களின்

சந்ததியினரிடையே தமிழ்ப் பெயர்கள் உருமாறிய நிலையில் ஏராளமாகக் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:—

ஆர்முகம், சினை, கன்னை, மூன்
சாமி, சிவோத்திறி, சீரோயாயினி, கம்லா,
கந்சாமி, சரவதி,

போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். மிக அண்ணமைக் காலம்வரை இத்தீவுகளில் தமிழ்மொழியைப் பேசக் கூடிய ஏராளமானோர் இருந்ததாகவும் இராஜாதேசிங்கு நல்லதங்காள், அரிச்சந்திர புராணம், போன்ற பல நாடகங்கள் மேடையேறி வந்துள்ளனவென்பதையும் இந்நாடுகளுக்கு விஜயம் செய்த வண. தனிநாயக அடிகளார் மூலம் நாம் அறிய முடிகிறது. இது மட்டுமல்ல, பல வேறு மேற்கொதிய நாடுகளில் குடியேறிய தமிழ் மக்களுக்கும் ரினிட்டாட் தீவதான் ஒரு கேந்திர ஸ்தானமாக நின்று; மொழி, கலை கலாச்சாரப் பரிவர்த்தனைக் குப் பயன் பட்டுவந்துள்ளது என்பதை நாம் அறியும் போது, பெருமை கொள்ளாமல் இருக்க முடியுமா?

இத்தமிழ் மக்கள், காலாட்டத்தின்முன் தாம் பிறந்தாயகத்திலிருந்து முற்றூகத் துண்டிக்கப்பட்ட நிலையில், முன் பின் அறிஞுகமில்லாத பல இன மக்கள் வாழும், முற்றும் புதிய சூழ நிலையில் எவ்வளவு காலந்தான் தம் மொழியைக் காப்பாற்றியிருக்க முடியும்? அன்று இத் நாடுகளில் குடியேறித் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள். என்பதைச் சிந்தித்தால் இப்படியான ஒரு நிலை எம் தமிழர்களுக்கு ஏற்படக் கூடியதொன்றுதான் என்பதை எவ்ரும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். இருப்பினும் தமிழர்தம் பண்பாடுகளும் தெய்வ வழிபாட்டு முறைகளும் இன்னமும் இங்கே மறைந்து விடவில்லை. மாருக; மொழியைவிட மத நம்பிக்கை, பண்பாடு போன்றவற்றையே இங்குள்ள தமிழர் இறுகப் பற்றிக் கொண்டு வாழ்கின்றனர். நாட்டின் பலவேறு பகுதிகளிலும் இந்துக் கோவில்கள் உள்ளன. முக்கியமாக இங்குள்ள பியாசோ விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தமிழர் வசிக்கும் “மெட்ராஸ் செட்டில் மெண்ட்” [சென்னைக் குடியேற்றம்] என்ற பகுதியில் பெரிய சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. 1910—ம் ஆண்டளவில் தமிழகத்தில் கோபிச் செட்டிப்பாளையம் என்ற பகுதியிலிருந்து ரினிட்டாட்டுக்கு குடியேறிய சேஷய்யர் என்ற அர்ச்சகர் குடும்பம் இங்கு கோவில் பூசகர்களாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திருமணம், மரணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகள் தமிழ்ப் பண்பாட்டு முறையிலேயே தமிழர் சந்ததியினரால் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. மலர்கள் பாவிப்பது, தாலி அணிவது போன்ற தமிழ் மங்கையரின் பல்லாண்டு கால நடை முறைகளை இங்குள்ள தமிழ்ப்பெண்கள் இன்னமும் கடைப் பிடித்து வருகிறார்கள். வட இந்தியர் இங்கு ஏராளமாக வாழ வதால் அவர்கள் மியாழ பண்பாடு ஆதிக்கமும் தமிழ்

ரிடையே தினிக்கப்பட்டிருப்பது கண் கூடு : உதாரணமாக இங்குள்ள தமிழ்ச் சந்ததியினரிடையே ஹிந்தி மொழி அறி முகமாகியுள்ளது போன்று அவர்கள் தாய் மொழியான தமிழ் அறிமுகமாகவில்லை. ஹிந்தி பேசும் ஏராளமான தமிழர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. இப்படி வாழும் இந்த தமிழ்ச் சந்ததியினர் எதுர்காலம் என்ன? இதற்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றம் போன்ற அமைப்புகளும் முக்கியமாகத் தமிழக அரசும் என்ன செய்ய உள்ளன என்பதில் தான் இவர்களை நாம் ‘தமிழர்’ என்றபட்டியலில் சேர்ப்பதா அன்றி ‘உலகப் பிரஜைகள்’ எனக் கைகழுவி விடுவதா என்பது தங்கியுள்ளது.

டோபேக்கோ, ரினிட்டாட் தமிழர்கள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் எல்லாம் இடம் பிடித்துள்ளனர். தனியார் துறைகளிலெல்லாம் முன்னேறி பொறுப்புவாய்ந்த பதவிகள் வகிள்கிறார்கள். முன்னாள் ரினிட்டாட் வர்த்தக சபைத் தலைவர்; இன்றைய இந்தியாவுக்கான ரினிட்டாட் ஹை கு மிஸ் னர் சினைன்; ரினிட்டாட் எதிர்க்கட்சியான ஜனநாயக விடுதலைக் கட்சித் தலைவர் டாக்டர் கிளிவோட் ராமச்சந்திரன், சில பாரானாமன்ற உறுப்பினர்கள் இவர்கள் அனைவரும் தமிழ்ச் சந்ததியினரே! கரும்புச் செய்கையில் ஆரம்பத்திலீடுபட்ட தமிழர் படிப்படியாக நெற் செய்கையிலும், உணவு பயிரிடுதலிலும் ஈடுபட்டனர். தமிழர்கள் தாம் வாழும் மண்ணை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அந்த மண்ணையே பொன்னுக மாற்றிக் காட்டக் கூடியவர்கள் என்பது வரலாற்று உண்மை! இன்று ரினிட்டாட் அரசுக்குத் தேவையான நெற் சாகுபடி முழுவதுமே இவர்களதும் மற்றும் இந்தியரதும் கைகளிலே தங்கியுள்ளதொன்றே இதற்குப் போதிய சாட்சியாகும்.

கல்வி கற்ற வட இத்தியர்களும் தமிழர்களும் இன்று தம் முன்னேரின் தாயகமான இந்தியாவுடன் தொடர்பு கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இதற்காவன செய்து அவர்களைத் தமிழர்களாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டியது தலையாய கடமையாகும். இதற்கு உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம் அமைப்பதொன்றே வழியாகுமென்று கூறிக் கொண்டு கரியியன் கடல் தீவுகளில் இன்னே ஏற்றுள்ள மாட்டினிக்தீவுக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன்.

மாட்னிக்தீவுத் தமிழர்கள்

நம் நாட்டில் இன்று நம் தமிழ் மொழி நாள்கு நாள் நசுக்கப்பட்டு, சிதைக்கப் பட்டு, சாகடிக்கப் பட்டு வருவது கண்கூடு! வெளியுலகத் தமிழர்கள் தொடர்பும் நாசுக்காகத் துண்டித்து விடப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பெரும்பான்மை மக்களின் மொழியான சிங்களம் தமிழர் தம் வாழ்வில் அன்றூடம் திணிக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர். வித்தியானந்தன் அவர்கள் கூறியது போல இந்த நிலை இப்படியே தொடர்ந்து நீடிக்குமரானால் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி இலங்கையிலிருந்து முற்றாகவே மறைந்து போய் விடக்கூடிய சாத்தியக்கூறுகள் தெண்படுகின்றன. இதனை மறுப்பவர்கள் ரினிட்டாட், மாட்னிக், குவாட்லோப், பீஜி, மொரிசியஸ், தாஹித்தி, நியூக்லிடோனியா, கயாடு தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை நினைவு கூரல் வேண்டும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமொன்று உயிரான அதன் மொழியை அழித்தால் போதுமானது என்ற எதேச்சாதிகார ஆட்சியாளரின் சித்தாந்தத்துக்குத் துணை போகும் நம் தமிழர்களில் ஒரு பகுதியினர், மேற்படி நாடுரளின் சரித்திரம் தரும் அரியபடிப்பினைகளை ஈண்டு உணரல் வேவண்டும். சென்ற பக்கங்களில் ரினிட்டாட் வாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை அவதானித்தோம். இப்போ மாட்னிக் தீவுத் தமிழர் பற்றிக் குறிப்பிடலாமென விஷைகிறேன்,

பிரெஞ்சு ஆதிக்கத்துக்குப்பட்ட இத்தீவு, அடலாண்டிக் மாகடவில் கரிபியன் கடவில் காணப்படும் பல்வேறு தீவுக் கூட்டங்களில் ஒன்றாகும். இத்தீவுக்கான தமிழர் புலப்பெயர்வு 1853ம் ஆண்டுக்கும் 1859ம் ஆண்டுக்குமிடையில் ஏற்பட்டதாய் சரித்திரக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்தும், பிரெஞ்சு ஆதிக்கத்திற்குப்பட்டிருந்த புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்தும் ஏராளமான தமிழர் புலம் பெயர்ந்தனர். கரிபியன் பிரதேசத்திலுள்ள தீவுக் கூட்டங்களில் மாட்னிக்குக்கு மட்டுமே பெருமளவில் தமிழர் குடிபெபர்ந்துள்ளனர். 1882—ம் ஆண்டளவில் மாட்னிக் தீவில் ஏறக்குறைய 13,000 தமிழர்கள் வாழ்ந்ததாக அறியமுடிகிறது. ஆங்கு பின்பு ஏற்பட்ட ஒரு கொள்ளை நோயால் இத்தொகையில் கணிசமான பகுதித்தமிழர்கள் மாண் டொழி ந்தனர்.

இங்கு தமிழ் மொழியும் தமிழ்க் கலை கலாச்சாரங்களும் ஆரம்பகாலத்தில் மிகவும் உன்னத நிலையில் இருந்திருக்கின்றன. தமிழ்ப் பாடசாலைகள் திறக்கப்பட்டுத் தமிழ்ச்சிறுவர் சிறுமியர்க்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. கும்மி தெம்மாங்கு போன்றவை பண்டிகைக்காலங்களில் இடம் பெற்றது என்பல்வேறு நாடகங்களும்

அவ்வப்போது மேடையேறியுள்ளன. தைப் பொங்கல் புது வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற தமிழர் தம் விசேஷ நாட்கள் மாட்னிக் தீவில் விடுமுறை நாட்களாகப் பிரகடனஞ் செய்யப்பட்டிருந்தன. உதாரணமாக பொங்கற் பண்டிகையின் போது தமிழர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென 1858—ம் ஆண்டு வெளியிடப் பட்டதோர் அறிக்கை தெரிவிக்கிறது.

சமயத் துறையிலும் பல் வேறு ஆக்கழுரவ மான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பாலி பொயின்ட, மைக்குழுபா, லா மொன்றி ரே, சென்ட மாறி, ரினிட, சென்ட பெயறி போன்ற இடங்களில் 7ச்சு மேற்பட்ட இந்துக் கோவில்கள் இன்று மூன்ஸன். இந்த இடங்களில் ஒர் காலத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கிராமங்கள் அமைத்துக் கொண்டு தமிழ் கலை கலாச்சாரங்கள் செழிக்க சிறப்புடன் வாழ்த்திருக்கிறார்கள். மாட்னிக், குவாட்லோப் தீவுகளிலுள்ள கிராமங்களின் அமைப்பு இன்றும் தமிழக கிராமா அமைப்பு முறையைப் போன்றே உள்ளன என்கிற கண்டா ஆராய்ச்சி அறிஞர் ஜீன் பினையில்ஸ்ட் அவர்கள்.

இப்படிச் சிரும் சிறப்புடனும் நிது காலம் வாழ்ந்த தமிழர், காலப்போக்கில் பிரெஞ்சு ஆட்சியினரின் மொழி, கலை, கலாச்சாரத் திணிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கினர். தாய் நாடான தமிழகத்திலிருந்து முற்றுகப் பிரிக்கப்பட்டு எது வித தொடர்பும் கொள்ள முடியாமல் பல்லாயிரம் மைல்களுக்கப்பால் வாழ்ந்த இத்தமிழர்களிடையே தமிழ் வழக்கிழந்து போயிற்று. பிரெஞ்சு மொழியையும் பிரெஞ்சை அடிப்படையாகக் கொண்ட திசை மொழிகளையும் பேசவும் கற்க வும் வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். பலர் கிறீஸ் தல மதத்திற்கு மதம் மாறியதோடு அன்னிய கலை கலாச்சாரத்தாலும் பினைக்கப்பட்டனர். ஆபிரிக்க மக்களுடனும் எனைய இனத்தவரோடும்ஏராளமான தமிழர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இப்படியாக இன்று மாட்னிக் தீவில் வாழும் தமிழ்ச் சந்தியினரை அவர்களின் தோற்றுத்தாலும் சிறைந்த நிலையிலுள்ள அவர்தம் பெயர்களாலும் மட்டுமே அடையாளங் காண முடியும். இவர்களில் பலர் விவசாயிகளாகவும், தோட்டக்குத்தகைக்காரர்களாகவும், வியாபாரிகளாகவும் வாழ்கிறார்கள்.

குடிபெயர்ந்த தமிழர் சந்ததியினரான இத்தமிழர்களுக்குத் தம் முன்னேர்கள் வந்து குடியேறிய தமிழகத்தைப் பற்றியோ உலகப் புகழ் பெற்ற ஒரு மொழிக்குத் தாம் சொந்தக் காரர்களென்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை. அது மட்டுமல்ல! தம் பெயர்கள் கூடத் தமிழ் மொழிப் பெயர்களெனத் தெரிந்திராத தமிழர்கள் ஏராளம்! பாவடி (பார்வதி) மெளத்தமா (முத்தம் மா) கோவின்டின் (கோவிந்தன்) கையிட்டன் கோவல் சாமி, நாராயோமின், காப்பீன், வீறையில் (வீராஜி) மவுத்து சாமி (முத்துசாமி) போன்ற சிறைந்த தமிழப்

பெயர்களைக் கொண்ட இவர்கள், தம் தமிழ் மொழியை மறந்து விட்டாலும் தம் முன்னேர் கடைப்பிடித்து வந்த சில தமிழருக்கேயுரிய பழக்க வழக்கங்களை அதிர்ஷ்டவச மாக இன்னமும் கை விட்டு விடவில்லை. திருமண விழா தொடங்கி இறப்புவரை உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழர் பண்டு தொட்டுக் கடைப்பிடித்து வந்த பாரம் பரிய முறைகள் ஊடுருவி நிற்கின்றன. இறை வழி பாட்டு முறைகளிலும் எதுவித மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. இம்மட்டல்லவு: ஒரு சில வயது முனிர்ந்த தமிழர்களிடையே இன்னமும் தமிழைப் பேசக் கூடியவர்கள் காணப்படுகிறார்கள். அம்மக்களால், தாம் சிறு வயதில் நடித்த ராம நாடகம், இரண்ய நாடகம், அல்லி அரசாணி மாலை, குற வஞ்சி போன்றவற்றையும் சிறுவயதில் தமிழ்ப்பாட சாலைகளில் பயின்ற கும்மி, ஜோலாட்டம் போன்றவற்றையும் நடித்தும் பாடியும் காட்ட முடிகிறது என்கிறார் இத்தீவுகளுக்குச் சென்று வந்துள்ள பேராசிரியர் வண. தனி நாயக அடிகளார். தாம் காரில், தமிழ்ச் சந்ததியினர் வாழும் பகுதிகளுக்கு கூடாகப் பிரயாணங்கு செய்த பேரது தமிழருக்கே உரிய முருங்கை மரங்கள் வழிகளில் பூத்துக் குலுங்குவதைக் கண்டதாகவும் அடிகளார் குறிப் பிடுகிறார்.

தமிழன் எங்கு சென்று குடியேறினாலும் அவனின் சில சிறப்பான குண இயல்புகளும் அவனுடன் சென்று அந்நாடுகளில் குடியேறிவிடும். கறிக்குத் தேவையான முருங்கைக்காய் பெற முருங்கை மரத்தையே கடல் கடந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அன்றைய தமிழன் எடுத்துக் கொண்டு சென்றதைச் சிந்திப்போமானால் நாமக் கல்லார் பாடிய “தமிழன் என்றேர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்ற கவிதையின் பொருளை நன்கு கவைத்து ரசிக்க முடிகிறது. இம்மட்டல்லவு! அந்நாட்டு மொழியில் நம் தமிழ்ச் சொற்களான குழம்பு, கறி, மாங்காய், என்பன கூட ‘கொலம்பு’ வாக, ‘கறிலா’க ‘மாங்கியாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்ப் யென்கள் அணியும் ஒருவகைத் தலைப்பாகைக்கு ‘மெட்ராஸ்’ என்ற பெயர் வழங்கப் பட்டு வருகிறது. இன்று இத்தீவில் ஏறக்குறைய 15,000 தமிழ்ச் சந்ததியினர் வாழுந்துவருகிறார்களெனஅறிகிறோம். இது போன்றே குவாட்லோப் தீவிலும் ஏறக்குறைய 12,000 தமிழ் மக்கள் வாழுந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. இக்கரிபியன் பிரதேசத்தில் உள்ள அன்றில்லை தீவுக் கூட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்வதாகத் தெரியவந்துள்ள போதி லும், இவர்களின் எண்ணிக்கை பற்றியோ இவர்களின் இன்றைய நிலை பற்றியோ இன்னமும் ஆராயப் படவில்லை.

தமிழ் அறிஞர் உலகம், காலம் தாழ்த்தாது கடல் கடந்த நாடுகளில் வாழும் இத்தமிழர்கள் விஷயமாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்ற வேண்டுகோணாடன், நிறவெறி தலைவிரித்தாடும் தென்னாபிரிக்காவுக்கு அடுத்து உங்களை அழைத்துச் செல்கிறேன். Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavaham.org

தென்னைப்பிரிக்காக் தமிழர்கள்

அதோ ஒரு பஸ் வந்து கொண்டிருக்கிறது. விழுந் தடித்துக் கொண்டு அதில் ஏற ஒடுகிறோம். பஸ் நுழைவாயலில் ஒரு அறிவிப்பு:

வெள்ளையர்களுக்கு மட்டும்!

அதிர்ச்சியடைந்து பின்வாங்குகிறோம். அடுத்த பஸ்வண்டி வரும்வரை, பக்கத்தேயுள்ள பஸ்தரிப்புக்கு அண்மையில் போய் நிற்போமே என்றுஅங்கு செல்கிறோம்.

“கறுப்பர்கள் இங்கே வர முடியாது! அதோ கருப்பர்கள் பஸ் தரிப்பு. அங்கே போ!”

இப்படிப் பொரிந்து தள்ளுகிறான்—ஏலவே அங்கு நாயோன்றுடன் நின்று கொண்டிருந்த வெள்ளைக்காரர் சீமாட்டி ஒருத்தி! திணறிப் போகிட்ரூப்—இதேதார புது உலகமாக இருக்கிறதேயென்று! இறைவன் படைத்த உலகத்திற்கே போட்டியாக இன்னுமோர் உலகத்தினைப் படைக்க முற்பட்டார்களாம் அந்தக் காலத்து அசரர்கள்! புராணங்களிற் படித்திருக்கிறோம். இன்றும் இதே ‘அசரர்கள்’ இப்படியான ‘நவீன்’ உலகைச் சிருஷ்டிக்க முற்பட்டிருக்கிறார்கள். இறைவன் படைத்த பலவற்றையும் பிரித்தான் மனிதன். ஆனால் சிலவற்றை அவனால் பிரித்திட முடியவில்லை. தனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மகாசக்தி தோன்றியபோது, அங்கே தனது வர்க்க பேதத்தைப் புகுத்தமுடியாமல் அவன் திணறினான்—திண்டாடினான்—ஈற்றில் தோற்றே போய்விட்டான்!

வெள்ளைத் தோலையும் கறுப்புத் தோலையும் மிக மிகச்சலபமான முறையில் ஓப்பிட்டுப் பார்த்து வெள்ளைத்தோல் உயர்ந்த வர்க்கத்தாருக்கே உரிய தொன்றென் ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானித்து விட்ட இந்தத் ‘தோலர்’கள் வேறு யாருமல்ல! ஐந்தாயகம் பற்றி வாய் கிழியக் கத்தும் பிரிட்டிஷ் காரணின் அப்பனை தென்னுமிகுக்க வெள்ளையனே அவன்! இருண்டகண்டமெனப்பல்லாண்டுகளாக வர்ணிக்கப் பட்டு வந்த இந்தப் ‘புண்ணிய பூமி’க்குக் கூட ‘யாதூம் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாட்டில் பண்டு தொட்டு ஊறித் தோய்ந்த நம் தமிழன் குடிபெயர்ந்து சென்றான் என்றால் சரித்திரத்தில் அது ஒர்அபூர்வமான சம்பவம்தான்! சந்தேகமே இல்லை!

தென்னைப்பிரிக்காவுக்கான தமிழர் புலப் பெயர் 1860—ம் ஆண்டளவில் ஆரம்பமாகியதெனலாம். தென்னைப்பிரிக்காவின் ‘அன்னியர்கள்’ என்று ஒரு காலத்தில் நிற வெறி கொண்ட வெள்ளையர்களால் கணிக்கப்பட்ட இம் மக்கள், இன்று தம் தளராத முயற்சியாலும் தன்னலமற்ற நாட்டுப்பற்றினாலும் விசுவாசமான உழைப்பாலும் அந்

நாட்டில் திரந்தரமாக வாழும் ஒரு இனமாக—தென்னே பிரிக்க மக்கள் தொகையின் ஒரு அங்கமாக அதே வெள்ளை யர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தென்னேபிரிக்க சரித் திரத்திலே தம் சவடுகளை ஆழமாகவும் அழுத்தமாக வும்பதித்துவிட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகத்திலிருந்தும் மற்றும் பம்பாய் கல்கத்தா போன்ற பகுதிகளிலிருந்தும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனக் கப் பலேறிய இந்திய மக்கள் சந்ததியினர், ஏறக்குறைத்தும் இலட்சம் பேர் இன்று தென்னேபிரிக்காவில் வாழுவதாக மதிப்படப்பட்டுள்ளது. இந்த 6 லட்சம் இந்தியருள் முக்காற் பங்கினர் தமிழர்கள். அதாவது ஏறக்குறைய நான்கு லட்சம் பேர் தமிழ் மக்கள். சமய அடிப்படையில் இத்தியர்கள் நிலை பின் வருமாறு:—74 விழுக்காட்டினர் இந்துக்கள். 16 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 7 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். ஏனையோர் 3 விழுக்காட்டினராகும். இப்படிப் பல மத, மொழி, பண்பாடு, கலாச்சாரங்களைக் கொண்ட இந்த இந்திய வம்சா வழி மக்கள் இத்தியாவில் வாழும் தம் இன மக்களைவிட மிகவும் அண்ணியோன்னியமாக, ஒரே குடும்பப் பினைப்படுத்தென்னேபிரிக்காவில் இன்று வாழுகிறார்களென்றால் அவர்கள் வாழும் சூழ் நிலையும் அவர்களை எதிர்நோக்கும் ஒரே விதமான பிரச்னைகளும்தான் காரணமாகும்.

தென்னேபிரிக்காவில் இன்று வாழும் இந்திய மக்களுள் பெரும்பான்மையோர் நேத்தால், டிரான்ஸ்வாஸ் ஆகிய இரு மாநிலங்களிலுமே அதிகமாக வாழுகிறார்கள். கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக ஆரம்பத்தில் வேலை செய்த இந்திய மக்கள், காலப்போக்கில் தகரங்களை நோக்கி நகர்ந்து வியாபாரிகளாக, டாக்டர்களாக, ஆசிரியர்களாக, வழக்கறிஞர்களாக, தொழில் நுட்ப அறிஞர்களாகக் கடமையாற்றி வசூகின்றார்கள். முக்கியமாக, மொத்த இந்திய வம்சாவளி மக்களில் 35 விழுக்காட்டினரான வட இந்திய மக்கள், வர்த்தகத் துறையிலே வெள்ளையரையே அதிரவைத்துள்ளனர். இவர்களின் இந்த முன்னேற்றத்தின் தாக்கம் தமிழர்கள் உட்பட அண்த்து இந்திய மக்களையுமே அரசியல் ரீதியாக அதள பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. இதனை அடுத்த பக்கங்களில் விரிவாக ஆராயலாமென நினைக்கிறேன். தென்னேபிரிக்காத் தமிழர்களின் இன்றைய நிலையை அனுகூ வதன்முன் இங்கு வாழும் முழு இந்திய வம்சாவளி மக்களையும் எதிர்நோக்கும் பொதுப் பிரச்னைகளை ஆராயப் பகுவது சிறப்புடையதாகும்.

1814—ம் ஆண்டிலிருந்து பிரிட்டனின் ஆட்சிக் குட்பட்டிருந்த இந்தத் தென்னேபிரிக்கா அரசு 1910—ஆண்டு பிரிட்டிஷ் காமன் வெல்தத்தில் அங்கத்துவம் கொண்ட சுதந்திர நாடாகியது. காட்டுமிராண்டித் தனமான நிற வெறிக் கொள்கையால் பின்னர் காமன் வெல்த் கூட்டிலிருந்து வெளியேறிய இந்நாடு, 1961—ம் ஆண்டு தன்னை ஓர் சுதந்திரக் குடியரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது. கேப், நேட்டால், டிரான்ஸ்வாஸ், ஆராண்ஸ் பிறி ஸ்டேட் ஆகிய நான்கு மாநிலங்களைக் கொண்ட

தென்னைபிரிச்கா ஒரு சமஸ்தி ஆட்சி நாடாகும். வெள்ளையர், கறுப்பர் என்ற இரு பெரும் பிரிவு மக்களைக் கொண்ட இந் நாட்டில் காணப்படும் அனைத்துமே இந்த இரு இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களான கறுப்பர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக நிலப் பங்கிட்டு முறையை எடுத்துக் கொண்டால் சிறுபான்மையினரான வெள்ளையர்களுக்கு நாட்டின் இயற்கை வளர்ச்செறிந்த 87 சதவீத நிலம் ஒதுக்கப்பட்டிருக்கையில் அவர்களை விட நான்கு மடங்கு ஐந்தொகையில் கூடிய கறுப்பர்களுக்கு பண்படாத, விவசாயத்துக்கோ ஏனைய பொருளாதார முன்னேற்றத்திற்கோ வசதியில்லாத 13 சதவீதமான நிலமே ஒதுக்கப்பட்டுள்ளது. நகரங்கள் கிராமங்கள் அனைத்தும் கறுப்பர் பகுதி வெள்ளையர் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வணக்க ஸ்தலங்களில் தனித் தனிப் பிரிவுகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பிரிவினைகள்; கடற்கரையில் கறுப்பர் பிச்; வெள்ளையர் பிச்; ஏன் ரயில் நிலையங்களில் கூட, கறுப்பருக்கு தனியான மேடை வெள்ளையருக்குத்தனியான மேடை... இப்படி எங்கும் எசிலுமே தென்னுபிரிக்க அரசு தன் இன வெறிக் கோள்கையை விட்டு வைக்கவில்லை. ஆனால் இதிலுமோர் நகைப்புக்கிடமான விஷயமென்னவெனில் சிறுபான்மையினரான இவ் வெள்ளையர்களுக்கிடையே கூட ஆங்கிலமொழி பேசும் பிரிட்டஸ்பரம்பரையினர் ஆபிரிக்கன்ஸ் என்ற ஒரு வகை மொழிபேசுமடச்சுமக்கள் பரம்பரையினர் என இருவகைப் பிரிவினரும் இந்த இருபிரிவினருக்கு மிடையில் கூட வெறுப்பும் குரோதமும் நிறைய உண்டு. இருப்பினும் கறுப்பர்களான தென்னுபிரிக்கப் பழங்குடி மக்களையும் இந்தியரையும் வெறுப்பதிலும் அவர்களை ஒதுக்கிவைப்பதிலும் இந்த இரு பிரிவு வெள்ளையர்களுக்கிடையிலும் பரந்த ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலவுகின்றது. கறுப்பு இனத்தவர்கள் என்ற பிரிவில் ஜரோப்பீய ஆபிரிக்க இரத்தத் தொடர்புடைய கலப்பு இனத்தவர், ஜாலு, நீக்ரோ போன்ற இனத்தவர், இந்தியர், பாகிஸ்தானியர் அடங்குவர். ஆட்சி மொழிகளாக இங்கு ஆங்கிலமும் ஆப்பிரிக்கன்ஸ் மொழியும் அரசோச்சுகின்றன.

பலவிதமான கஷ்டங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்குமிடையே வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கை நிலையில் 1893—ல் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆண்டில்தான் தென்னபிரிக்காவுக்கு மகாத்மா காந்தியடிகள் ஒரு குஜராத்திப் பிரமுகரின் வழக்கு விஷயமாக வந்து சேர்ந்தார். இந்தியர்கள் படும் கண்டு மனம் மிக வருந்திய அவர். தாம் வந்த நோக்கத்தினையும் மறந்து தம் மக்களுக்காகப் போராட்டக் களத்தில் குதித்தார். நேட்டால் இந்தியக் காங்கிரஸையும், டிரான்ஸ்வால் பிரிட்டிஸ் இந்திய சங்கத்தையும் அமைத்து இந்திய மக்களைனவரையும் திரட்டி ஆட்சியாளரின் இன வெறச் சட்டங்களுக்கெதிராகச் சத்தியாகிரக இயக்கங்களை நடத்தினார். இக்கால கட்டத்தில் அவரது இந்த இயக்கங்களுக்கு ஏனைய இந்திய சமூகத்தவரைவிடத் தமிழரும் தென்னிந்திய மக்களுமே பெரிதும் ஆதரவுதந்து போராட்டத்தில் குதித்தனர். மகாத்மா

காந்தியடிகள் பின்பு இத்தமிழர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் “தமிழர்களிடமிருந்தே கடவுள் நம்பிக்கையையும் தியாகத்தையும் நான் கற்றுக் கொண்டேன். தென் ஆபிரிக்காவில் நான் பங்கு கொண்டு நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களிலெல்லாம் சிறை செல்லாததை ஒரு பெரும் அவமானமாகவே தமிழர்கள் கருதினர்” எனச் சொல்லிப் போற்றியுள்ளார். 17 வயதான வள்ளியம் மை மாரிட்ஸ்பார்க் சிறையிலைட்கப்பட்டுச் சித்திரவ்வை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களுள் ஒருவளாகும். சிறையில் தேக நலங்கன்றியமையால் விடுவிக்கப் பட்ட இவளை மகாத்மா காந்தியடிகள் அணுகி “வள்ளியம்மை நீ சிறை சென்றதற்காக வருந்துகிறோ?” எனக் கேட்டபோது வள்ளியம்மை சூறிய வார்த்தைகள் மகாத்மா காந்தியடிகளையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. அவள் சூறினால் “வருத்தமா? இல்லவே இல்லை பாடுஜீ! எனது மக்களுக்காக இன்னேரு தடவை சிறை செல்ல வேண்டுமா எனும் செல்லத் தயார்!” இப்படிக் கூறிய சிலநாட்களுக்குள்ளே சிறை தந்த கடும் ஐராத்தினால் உயிர்துறந்தாள் வள்ளியம்மை, இதுபோன்றே உயிர்த் தியாகம் செய்த நாகப்பன், நாராயணன் போன்றேரின் தியாக மனப்பான்மை மகாத்மா காந்தியடிகளைத் தமிழரிடத்திலும் தமிழ் மொழியிடத்திலும் அளவுகடந்த பாசவுணர்வை வளர்க்க உதவியதென்றாம். இப்படியான உயர்ந்த குணத் திணியும் தியாக மனப்பான்மையையுங் கொண்ட தமிழர்களின் மொழியைக் கற்க அவர் பெரிதும் விரும்பினார். இந்தியர் நலன்களைக்கவனிக்கவும் அவர்கள் தேவைகளை அரசினர்க்கு உணர்த்தவும் “இந்தியன் ஒப்பீனியன்” என்ற ஆங்கில வார ஏட்டினைத் தொடக்கினார். இது தமிழ் மொழியிலும் பிரசரமாகியது. 1915—ல் மகாத்மா காந்தியடிகள் தாயகம் திரும்பும் வரை தென்னூபிரிக்கா இந்தியர்களின் மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளார்.

“ருப்பர்கள் என்ற பிரிவில் இந்தியரே பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியுள்ளனர். நான் முன்பு குறிப்பிட்டது போலக் குடியேறிய வட இந்திய மக்கள் வர்த்தகக் துறையிலும் கைத்தொழில் துறையிலும் முன்னேடிகளாக, வெள்ளையர்களோடு போட்டி போடும் நிலைக்கு வளர்ந்துள்ளது; அரசியல் ரீதியாகத் தென்னைபிரிக்காமும் இந்திய சமுதாயத்தையுமே பாதித்திருக்கிறது! வெளி நாட்டுத் தமிழர்கள் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையைச் சுட்டிக் காட்டுவது தவிர்க்க முடியாதது. தமிழர்கள் குடியேறிய நாடுகளில் அவர்களுக்கெதிரான துவேஷ மனப்பான்மை பரந்தளவில் தலையெருக்கக் காரணமானவர்களே ஒரு சில தமிழகப்பண முதலைகளும் மிகமுக்கியமாக வடிநிதிய மக்களும் தான்! அலைகடலுக்கு அப்பால் பல நாடுகளிலும் குடியேறிய இந்தியர்கள் அந்தந்த நாடுகளை வளம்படுத்தச் செய்திட்ட தியாகம் பற்றி எந்தச் சரித்திராசிரியனும் போற்றினால் நியாயமான அந்தப் பெருமையெல்லாம் போய்ச் சேரவேண்டியது ஏழைப் பாட-

டாளிகளாக—கூலிகளாக, இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரணத் தமிழருக்கு என்றால் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல! தன் இரு கரங்களையும் சலியாத உழைப்புத் திறனையுமே மூலதனமாகக் கொண்டு கப்பலேறிய தமிழன் தரிசு நிலங்களையெல்லாம் பொன் கொழிக்கும் பூமியாக்கிக் காட்டினான். பணத்தைக் கொண்டு பணத்தை ஈட்டப் பணப்பைகளுடன் புறப்பட்ட வட இந்திய மக்கள் பணத்தையும் பெருக்கினார்கள்; அத்துடன் முழு இந்தியசமுதாயத்தையுமே, சுரண்டற் காரர்கள், 'கள்ள மார்க்கட் காரர்கள்' என்ற நாம கரணங்கள் சூட்டப்படவும். ஒதுக்கப் பட்டு, ஒடுக்கப்பட்டு, விரட்டியடிக்கப் படுவதற்கும் காரண கர்த்தாக்களாயினர் தாம் ஈட்டிய செல்வத்தைப் பல வழிகளிலும் தம் தாய் நாட்டுக்கனுப்பத் தொடங்கிய இப்பணக்கும்பல்களின் செயல் இயல்பாகவே சுதேசி மக்களைக் கலவரம் அடைய வைத்தது. இது வியப்புக்குரியதொன்றல்ல! மிக மிகச் சிறிய தொகையினரான வட இந்திய மக்களினதும் ஏனைய பெரும் வர்த்தகரினதும் இந்த ஆகிக்கம் நம் இலங்கையிற் கூட இலை மறை காபாகச் செறிந்து காணப்படுவதை ஆழமாக நோக்குபவர்களால் இலகுவாக அவதானித்திட முடியும்.

சமுதாயத்தின் மேல் மட்டத்தில் சொகுசான—பக்டான வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கும் இந்தப் 'பாஸ் போட்' பிரமுகர்கள் தாம் வாழும் நாட்டில் ஓர் காலையும், தம் தாயகத்தில் மறு காலையும் வைத்துக் கொண்டு அடிக்கடி ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருக்க; அலைகடலையே தம் வாழ நாளில் காணுத ஏனைய சாதாரண இந்திய வம்சாவளி மக்கள் தாம் வாழும் நாடுகளில் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, எதுவித உரிமைக்குமற்ற நிலையில் பழி பாவங்களைச் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்—இல்லை அழிந்து கொண்டிருக்கிறார்கள்! உலகில் இந்தியர் குடியேறிய பல வேறு நாடுகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான் இன்ன மும் நீடித்து வருகிறது. எனினும் இந்தச் சுரண்டற் காரர்கள் இன்று இணங்கன்று பிடிக்கப்பட்டு ஏனையசாதாரண இந்திய வம்சாவளி மக்களால் ஒதுக்கப் பட்டு வருகிறார்கள். உதாரணமாக மலேசியாவில் ஒரு தமிழன் புதிதாக இன்னுமொரு தமிழனைச் சந்திக்க நேர்ந்தால் முதற் கேட்கப்படும் கேள்வி “‘நீங்கள் ஒரு காலா? இல்லை இரண்டுகாலா?’” என்பதாக இருக்கும். சிரிப்புட்டும் ஆனால் சிந்தனைக்குரிய இக்கேள்வி மூலம், இந்த ஒடு காலிகளை வெறுத்தொதுக்கும் மனப்பான்மை இன்று அம் மக்களிடையே தலை தூக்கி வருவதை நம்மால் அவதானிக்க முடிகிறது!

இவற்றையெல்லாம் விரிவாக இங்கு நான் குறிப் பிடுவதற்குக் காரணமுண்டு. மிகச் சிறுபான்மையினரான இந்தப் பணக்காரர்க் கும்பளின் செல்வாக்கு முழு இந்திய சமுதாயத்தையுமே, நிலை குலையச் செய்திருப் பதை ஏனைய நாடுகளை விடத் தென்னுபிரிக்காவில் இலகுவாக இன்று

காணக் கூடியதாக இருக்கிறது. குடியுரிமை நிராகரிப்பு, சுதந்திர நடமாட்டத்துக்குத் தடை, விரும்பிய இடங்களில் வியாபாரங் செய்யத் தடை, விரும்பிய இடங்களில் வசிக்கத் தடையென ஆயிரக் கணக்கான அநியாயச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் தென்னேபி ரிக்கா ஆட்சியாளர்கள். நேத்தால் மாநில அரசு இந்த வித இன ஒதுக்கற் சட்டங்களை அமுல் நடத்த டிரான்ஸ் வால் மாநில அரசும் இதனைப் பின்பற்றிக் கொண்டது. ஓரேஞ்சிறி ஸ்டேட் மாநில அரசு ஒருபடி முன் னேறி முழு இந்தியர்களுக்குமே கதவடைப்புச் செய்து விட்டது. வெள்ளையர் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அமைந்து விட்ட இந்தியர் கைத்தொழில், வர்த்தக நிறு வனங்களையும் குடியிருப்புக்களையும் முடி விட வேண்டு மெனவும், மூடப்படும் இவற்றைக் கறுப்பர்கள் வாழும் ஜனநடமாட்டமற்ற இடங்களில் நிறுவும் படியும் வற்புறுத் தும் அரசு காட்டுமிராண்டித் தனமான இக் கொள்கை யால் இந்தியர்களின் பொருளாதார அரணை உடைத்து எறிந்து விடலாமென என்னுகிறது. இத்திட்டங்களின் உள் தோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ள இந்திய மக்கள் இதற்காக மனம் தளர்ந்து விடாது கிடைக்கும் சந்தர்ப் பங்களை நன்கு பயன்படுத்தித் தென்னைபிரிக்க சமுதாயத் தில் தமது நிலையை வலுப்படுத்திவருகிறார்கள். தமக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் நிலவினால்தான் பொது எதிரியான வெள்ளையரைச் சமாளிக்க முடியுமென்பதை இன்று எல்லா இந்திய மக்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்திய மக்கள் தென்னைபிரிக்காவுக்கு ‘அன்னியர்’ எனவும் இவர்களைத் தென்னைபிரிக்காவின் நிரந்தரக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பிரச்சாரங் செய்து வந்த வெள்ளையர், இன்று தம் கொள்கையில் மாற்றங் காட்டியிருப்பது மகிழ்ச்சிகரமான தோர் திருப்பமாகும். இந்த மனமாற்றம் சர்வதேச அரங்கில் இன்று நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட தொன்றென்றாலும், தமிழர்களும் ஏனைய இந்திய சமூகத்தினரும் நாட்டு அரசியலிலும் தனியார் துறைகளிலும் காட்டும் திறமை யும் விசுவாசமான உழைப்பும் முக்கிய காரணங்களாகும். வெள்ளையர்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்குமிடையே யுள்ள நிலை இப்படியிருக்க, தென்னைபிரிக்க சுதேசி மக்களான ஆபிரிக்கர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் உள்ள தொடர்பு வெள்ளையரின் திட்டமிட்ட பிரத்தா ஞம் சதி காரணமாகப் பயங்கரமான ஒரு கட்டத்தை அடைந்து வருகிறது. “சமுதாயங்களின் தனித்தனி முன் னேற்றம்” என்ற ஆட்சியாளரின் புதிய கொள்கைத் திட்டம், எரியும் தெருப்பில் எண்ணை ஊற்றும் நிலையைத் தாற்றுவித்துள்ளது. ஆபிரிக்க மக்களை அலட்சியம் செவ்வதி லுள்ள ஆபத்தினையும் பல்வேறு சுதந்திர ராஜ்யங்களுத் தன் ஆபிரிக்காவைச் சுற்றித் தலையெடுத்து வருவதையும் இங்குள்ள இந்தியத் தலைவர்கள் நிதானமாக அவதானித்துக் கொண்டு வருகிறார்கள். சுதந்திர வேட்கை கொண்டு தென்னைபிரிக்காச் சுதேசி மக்களுக்கும் வெள்ளையர்களுக்கு மிடையே எதிர்காலத்தில் எப்படிப்பட்ட குழநிலை உருவாகுமென்பதும் திட்டவட்டமாகக் கூறக் கூடியதொன்றல்ல. எனவே முறியூம் குழநிலைக் கொப்பத்

தம் நிலையையும் மாற்றி அமைத்துக் கொள்வதே தென்னூபிரிக்காத் தமிழர்களதும் ஏனைய இந்திய சமுதாயத்தினரதும் எதிர்கால முன்னேற்றத்திற்கும் சுபிட சத்திற்கும் நன்மை தர முடியும்.

இனி இங்கு வாழும் ஏறக்குறைய 4 லட்சம் தமிழ்மக்களின் நிலை பற்றிக் கவனிப்போம். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன், தம் கணவருடன் தென்னூபிரிக்காசென்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ‘ஸஷ்மி’ அவர்கள் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க் கண்டவாறு அன்று அங்கு தாம் கண்ட காட்சியை வர்ணிக்கிறார்:—

“பேசிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தோம். ஐந்து ஏக்கர் பூமியின் நடுவே அழகான சிறு கோடு ரத்துடன் கட்டப்பட்டிருந்த வைத்திய நாத ஈஸ்வரர் ஆலயம் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருக்கது. கோவிலின் முன்னால் எழுப்பப்பட்டிருக்கும் துவஸ்தம்பத்தின் அருகே வந்து நின்றோம். அதற்கு ஒருசில அடி தூரத்திலிருந்த ஒரு சிறு அறையின் வாயற்படியில் ஜோப்பிய உடை தரித்த ஒரு ஆசாமி நின்றுகொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் கையிற் பிடித்திருந்த சிகரட்டை வீசி ஏறிந்து விட்டு, தோட்டத்துக் குழாயில் கையைக் கழுவிக்கொண்டு விரைந்தோடிவந்து ஒரு குமபிடு போட்டார், “இவர்தான் கோவில் பூசாரி” என்று அறி முகஞ் செய்த நன்பர் எங்களைக் கோவிலுள்ளே அழைத்துச் சென்றார்.....

“.....உற்சவம் ஊர்வலம் எல்லாம் இங்கே உண்டு போல் இருக்கிறதே” என்று கேட்டேன் மெல்ல! “கோவில் மதிற் சுவருக்குள்ளிருக்கும் தோட்டத்தைச் சுற்றிப் பல முறை சுவாமி உற்சவ கால ததில் அன்ன வாகனத்தின் வலம் வருவார். வெள்ளைக்காரர் வசிக்கும் பிரதேசத்தில் கோவில் அமைந்து விட்ட கோளாறினால் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடியவில்லை” என்றார் என் கணவர். இதற்குள் அவசரமாக ஒரு வெள்ளைப் புடவையைத் தனது நிஜார் மீது வேட்டி போலச் சுற்றிக் கொண்டு பூசாரி உள்ளே விரைந்து வந்தார். பூஜை வேளையின் போது வேட்டியும் இருக்க வேண்டுமென்பது கோவில் நிர்வாக நிபந்தனைகளிலொன்றாகும்.

“.....சன்பகழும் மல்லிகையும் பூக்குக் குலுங்குகையில் கடவுளுக்குக் காட்டு மலர்மாலைகளைச் சூடு யிருக்கிறீர்களோ ஏன்? என்று என்னுள் எழுந்தகேள்வியை அடக்க முடியவில்லை, கேட்டு விட்டேன்: “என்ன செய்வது அப்பூக்களைக் கொண்டு அழகாக மாலைகட்ட இங்கு யாருக்கும் தெரியாது. எனவே காட்டு மலர்களைக் கோணி ஊசி கொண்டு இலகு காட்டு மலர்களைக் கோணி ஊசி கொண்டு இலகு வாக்க கோர்த்து மாலையாக்கியிருக்கிறோம்” என்றார் என் நன்பர்.

தமிழ் நாட்டிலுள்ள பொறையார் என்னும் ஊரில் பிறந்து தென்னேபிரிக்கா சென்று தமிழ்ப் பணியாற்றிய திரு. சோ, விருத்தாச்சலம் அவர்கள் இங்குஅந் நாட்களில் ‘விவேக பானு’ என்ற ஒரு தமிழ்ப் பத்திரிகையை மிகவும் துணிச்சலோடு நடாத்திப் பெருமை பெற்றார். தென்னேபிரிக்காவில் தமிழ் மொழியைப் பரப்ப இவர் தம் சொந்தச் செலவிலேயே தமிழ்ப் பள்ளிக் கூடம் வைத்துத் தமிழ்போதித்திருக்கிறார். தென்னேபிரிக்காத் தமிழர்களிடையேராவு தமிழ் மொழி இன்றும் பேச்சுவழக்கில்ஆள்ளது என்றால்; அந்தப் பெருமையில் பெரும் பங்கு அறிஞர் விருத்தாச்சலம் அவர்களையே சாரும். எனினும் வாழும் சூழ்நிலையும் உத்தியோகத் தேவையும் தம் தாய் மொழியை விடுத்து ஆங்கிலத்தையே நாடும் நிலைக்கு இளஞ்சந்ததியினர் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.

ஆங்கிலம் காலகதியில் இவர்கள் வீட்டு மொழியாகவும் இடம்பிடித்துக் கொண்டதில் வியப்பில்லை. இந்த நிலையும் தம் மொழி, கலை, கலாச்சாரங்களை மீண்டும் வளர்க்க வேண்டுமென்ற ஒரு உத்தவேகம்—ஓர் எழுச்சி. இம் மக்கள் மத்தியில் முன்னெருபோதுமில்லாத வகையில் இன்று தலையெடுத்துள்ளது. ‘நேத்தால் சைவ சித்தாந்தச் சங்கம்’ ‘டர்பன் திருக்குறள் சங்கம்’, ‘பீட்டர் மர்ஸ் பேக் தமிழ்ச் சங்கம்’, ‘ரான்ஸ்வால் பிரிட்டோரியா தமிழ் லீக்’, ‘லாடிம் தமிழ்ச் சங்கம்’ போன்றன தமிழ்ச் சந்ததியினரின் இந்தப் புத்தெழுச்சியின் விளைச்சல்களாகும். தென்னேபிரிக்காத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு திரு. செல்லப்பக் கவுண்டர் என்ற பெரியாரின் தலைமையில் வியத்தகுசாதனைகள் பல புரிந்து வருகிறது. இக்கழகத்தின் முயற்சியால் 35 அரசினர்பாடசாலைகளில் அரசின் உதவியின்றி, பாடசாலைகள் முடிந்து 1 மணித் தியால் நேரம் தமிழ்க் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவசத் தமிழ் வகுப்புகளில் ஏராளமான தமிழ் மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ்காற்று வருகிறார்கள். தென்னேபிரிக்காவில் தமிழர்கள் ஏராளமாக வாழும் நேட்டால், டிரான் வால், கேப் மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் இயக்கங்கள் முன் னணியிலிருந்து செயலாற்றி வருகின்றன. தான்னு தமிழர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடி விட்டால்—அது உலகின் எந்தக் கோடியாக இருப்பினும்—அங்கே ஒரு தமிழ்ச் சங்கம் தோன்றுவது தவிர்க்க முடியாத தொன்று! இது நம்மவருக்கு இரத்தத்தில் ஊறுப்போன—கை வந்த கலை! இது போலவே கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாதேன்பதும் தமிழர் வழிவந்த ஒரு கோட்டாடு! தம் தாய் மொழியைக் கற்பதில் இருக்கும் ஆர்வத்தை மேலாகவே ஈடுபாடு காட்டி வருகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், பல் வேறு குழ் நிலைகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்க வும், மனத்திறந்து பேசவும், மற்றவர் குகநலன்களை அறி ந்து ஆறுதலடையவும் இக் கோவில்களையே ஏற்ற இடச்சப்பிரமணியர் கோவில், வைத்திய நாத ஈஸ்வரன், கோவில் என்பன பிரபலமானவை. இங்குள்ள தமிழ்

வைத்க சபை 30 இலட்சம் செலவில் 3 மாடிக்கட்டி டம் ஒன்றை எழுப்பி ஆத்மீகத் துறையில் அரும் பணியாற்றி வருகிறது. 1963—ம் ஆண்டு அதன் பொன்னிமாக்கூட மிகவும் தடல்புடலாகக் கொண்டாடப் பட்டது. ‘சிவ மன்றம்’ என்ற அமைப்பு நாட்டில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருவதுடன் அதன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை, சமயச் சொற் பொழிவு முதலியன வாராவாரம் நடை பெற்று வருகிறது. இப்படியான நிகழ்ச்சிகளில் ஏராளமான தமிழர்கள் பங்கு பற்றி உற்சாக மூட்டி வருகிறார்கள். பொங்கல், தீபாவளி, புது வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகள் எல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்தி பூத்தாற்போல் இங்கே திரையிடப் படும் தமிழ்ப்படங்கள் மக்களிடையே மிகுந்க செல்வாக்குப் பெற்று வசூலில் சாதனையை நிலை நாட்டி வருகின்றன. தென்னுபிரிக்காலில் ஏனைய இந்திய சமூகத்தவரை விடத் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், இந்தியருக்கென ஆரம்பிக்கப்பட்ட சலில்பேக் பல்கலைக் கழக, கீழைத்தேய மொழிப் பிரிவில், தமிழ் கற்பிக்கப்படாதது ஒரு பெருங்குறையாகும். மிக மிகச் சிறுபான்மையினரான வட இந்திய மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இந்தி, சமஸ்கிருதம், அரபி மொழி என்பன கற்பிக்கப் பட்டு வருகையில் தமிழ் மொழிப் பிரிவில் கல்வி போதிக்கத் தமிழ்ப் பேராசிரியர்கள் கிடைக்க வில்லையெனச் சமாதானம் சொல்லும் நிலை நீடி த்து வருகிறது. இந்தக் குறை காலப் போக்கில் நிவிர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்ப்போம்!

தென்னுபிரிக்காத் தமிழ் மக்களால் பல்வேறு கஷ்டங்களுக்கும் மத்தியில் ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் தமிழ் ஜோதி, மேலை நாட்டுக் கலாச்சார வெள்ளத்தால் அள்ளுண்டுபோகாமல்காப்பாற்றப்படவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு விரைவாகச் செயற்பட முடியுமோ அவ்வளவுக்கு நாம் அம் மக்களைக் காப்பாற முடியும். ஏனெனில் இன்றைய தென்னுபிரிக்காத் தமிழ்களைக்களிடையே ஏற்பட்டுவரும் மேலை நாட்டு நாகரீகமோகம் முழு இனத்தையும் பாதிக்கக் கூடிய கட்டத்தில் வந்து கொண்டிருக்கிறது!

பீஜீத் தீவுக் தமிழர்கள்

1970—ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 10—ம் திகதி! புனித நாளான விஜயதசமி! பீஜீ நாட்டுச் சரித்திரத்தில் அது ஒரு பொன்னுள்!!

நியூஸிலாந்து விமானங்கள் பேரிரைச்சலுடன் ஆகாயத்தில் பறந்து சென்று பூமாரி பொழிய, ‘நாம் என்றும் ஒன்றுக் வாழ்வோம்’ என்ற சுலோகம் பொறித்த கொடிகள் ‘அல்பேட் பார்க்’ எங்கனும் காற்றில் அசைந் தாட, ஐம்பதினையிரத்துக்கு மேற் பட்ட மக்கள் பூங்காத் திடலில் குதாகலித்து ஆராவாரஞ் செய்ய, பிரதமர் ரத்து கமிலிமாராவும், கவர்ஸர் ஜெனரல் சேர். ரேபேட் போஸ்டர் அவர்களும் கையொலியெழுப்பி மகிழ், விருந்தினர்கள் நாட்டின் பாரம்பரிய பானமான ‘கவா’ அருந்தி மயங்க, இங்கிலாந்து முடிக்குரிய இளவரசர் சாலஸ் சுதந்திரக் கொடியை ஏற்றி விடுதலைப் பிரகடனத்தை வாசித்துக் கையளிக்க, பிரிட்டஸ் பொது நல நாடுகள் மன்றத்து 29—வது தேசமாக, ஐ. நா. சபையின் 127வது அங்கத்துவ நாடாக மலர்ந்தது சுதந்திர சுந் திர பீஜீ! சரியாக 96 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1874—ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 10—ம் திகதி பிரிட்டனின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பவளத் தீவுகள், பலிபிக் மாகடலின் வலிய அலைகள் ஆரத்தழுவ, அவுஸ்திரேவியாவுக்கு கிழக்கே, நியூஸிலாந்திற்கு வடக்கே அமைந்து, தென் பலிபிக் கடற் பிரதேசங்களைக்கே; உரிய பாரம்பரிய அழகுடன், மலைகளும், சரிந்த குன்றுகளும் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் ரம்மிய மான சமதரைகளும், அச் சம தரைகளில் நாட்டின் முக்கிய ஏற்றுமதிப்பொருட்களைத்தரும்கரும்பும், தெங்கும், நெல் வயல்களுமாகப் பொலிந்து பேரழகுடன் விளங்கு கின்றன. பவளப் பாறை, சன்னமேஷுப் பாறை, மணற்றிடர் ஆகியவற்றிலான 844—க்கு மேற் பட்ட இத்தீவுக் கூட்டங்களில் மக்கள் வாழ்வது 100 தீவுகளில் மட்டுமே! இவற்றில் பெரியவை வனிலிவு வற்றிலிவுத்தீவுகள். தலைநகர் சுவா! எரிமலை குழுறியதால் இத்தீவுக் கூட்டங்கள் தோன்றின என்பார். இதனாலோ என்னவோ இங்கு வாழும் பீஜீ சுதேசிய மக்களுக்கும் இந்திய வம் சாவளி மக்களுக்குமிடையே எரிமலை போன்ற பிரச்சனைகள் பல அடிக்கடி தோன்றிக் குழுறிக் குழுறி அடங்கி வருகின்றன,

அன்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப இத் தீவுக் கூட்டங்களுக்குச் சென்ற ஆங்கிலப் பாதிரிமார்கள், காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த சுதேசி மக்களிடையே வகையாக மாட்டிக் கொண்டு பெரும் அவஸ்தைப் பட்டிருத்திருக்கள். பல பாதிரிமார்களை உயிரோடு வதைத்துச் சாப்பிட்டுத்தீர்த்த இம் மக்கள் அவர்களனிந்து சென்ற சப்பாத்துக்களைக் கூட விட்டு வைக்க வில்லை. பாதிரிமார்களின் உடலுறுப்புக்களின் அவையும் ஒரு பகுதி என என்னி அவற்றினையும் வேகவைத்து உரித்துச் சாப்பிட்டார்களாம்!

இயற்கை வளங்கள் மலிந்த இத்தீவுகளில் கரும்பு, தெங்கு, நெல் சாகுபடியை மேற் கொள்வதன் மூலம் பொருளாதார மீட்சிக்கு வழி காணல்; மெலி நேசியன், பொலிநேசியன் கலப்பு இனமான சுதேசி மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொன்றெழுதித்த பயங்கரக் கொள்ளை நோயைக் கட்டுப் படுத்தி முழு அழிவிலிருந்து அந்த இனத்தைக் காப்பாற்றுவது; இவையிரண்டும் பிரிட்டனின் முதல் கவர்னர் சேர். ஆதர் கோடன் அவர்களையும் அவருக்குப் பின் பதவி ஏற்ற ஏனைய கவர்னர்களையும் எதிர் நோக்கிய இரண்டு முக்கிய பிரச்சனைகளாகும். பக்கத்து நாடுகளிலிருந்து கூலிகளைத் திரட்டாது, சுதேசி மக்களின் மொழி, கலை, கலாச்சார த்துக்கு முற்றிலும் புறம்பான, வேறு பட்ட மொழி, கலை, கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு இன மக்களை பீஜீக்குள் கொண்டு வகுவதன் மூலம், அம் மக்களின் சொந்த இன அபிவிருத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அவர்கள் விரும்பினார்கள்.

‘பீஜீ இந்தியர்கள் பிரிட்டாஸ்காரனின் உற்பத்தி’. ‘பீஜீக்கு வேண்டாத பண்டம்’ என வாய் கிழியக்கத் தும் இன்றைய பீஜீத் தலைவர்கள் பிரிட்டாஸ்காரன் அன்று தமது இனத்தைக் காப்பாற்ற மேற் கொண்ட இத்திட்டத்தை — இந்த மாபெரும் சேவையை மறப்ப தும் மறைப்பதும் ஒரு பச்சைத் துரோகமான செயல் எனக் காரசாரமாகக் கண்டிக்கிறது “பீஜீ நேஷன்” என்ற ஆங்கில வார இதழ்! இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திலிருந்து பெருமளவிலும் தமிழகத்திலிருந்தும் 1903—ம் ஆண்டிலிருந்து குடியேறிய இந்தியர் இன்று பீஜீ சுதேசிகளை விடப் பெரும் பானமை இனமாகப் பல கிப் பெருகி விட்டமைக்கு மூன்று காரணங்கள் தரப்படுகின்றன:

(1) இந்தியரிடையே அன்றும் இன்றும் திருமணமாகக் கூடிய வயதுள்ள பெண்கள் தொகை. (2) திறுவயதிலேயே திருமணங்கு செய்யும் அவர்களது வழக்கம். (3) குழந்தைகளின் குறைந்த மரண விகிதம்.

இன்றையபீஜீயின் ஜனத்தொகை, இனரீதியாகக் கீழ்க்கண்ட படி அமைகிறது.

இந்திய வம்சாவளி மக்கள்:—2,63,000. பீஜ் பூர்வகுடி மக்கள்:—2,20,000. வெள்ளையர்:—44,000 எனையோர் சீனர், பின்பிக் தீவு மக்கள், பல்வேறுக்கலப்பு இன மக்கள்.

இனரீதியாக ஏறக்குறைய சம்பளமுடைய பீஜ் யில் என்றுமே இந்திய வம்சாவளி மக்களுக்கும் சுதங்கு மக்களுக்கும் ஆதிக்கப் போட்டி நிலவி வருகிறது. இங்கு பெருமளவில் பண முதலீடு செய்துள்ள அவள்திரேவியர், நியூஸிலாந்துக் காரர் உட்படப் பிரித்துக் கொடுக்கும் கலையில் கைதேர்ந்த பிரிட்டிஸ்காரர்களைவரும் இந்த ஆதிக்கப் போட்டியில் பீஜ் சுதேசிகள் பக்கமாகச் சார்ந்து நின்று தம் நலன்களைக் கவனித்து வருகிறார்கள். “உங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டு வாருங்கள்; பின்பு சுதந்திரம் வழங்குவதைப் பற்றிப் பேசுவோம்” எனச் சாட்டுப் போக்குக் காட்டி வந்த பிரிட்டிஸ்காரர்கள், இந்திய மக்களிடையே ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்திய சம்மேளனக் கட்சித் தலைவர் திரு. எஸ். எம். கோயா போன்றவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் சுதந்திரம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். ஆளுக்கு ஒரு வாக்கு என்ற ரீதியில் அரசியலமைப்பு ஏற்பட வேண்டுமெனப் போராடிய இந்திய சமூகத்தை மட்டந் தட்ட, நபருக்கு 4 வாக்குகள் என்ற கோவுத்தைக் கிளப்பி மிகவும் நாசக்காக, ஆட்டக் காய்களை நகர்த்தித் தற்காலிக வெற்றியை ஈட்டிய பிரிட்டிஸ்காரர் கொட்டம் பீஜீயில் அடக்கப்படும் நாள் விரைவில் வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. சுருங்கக் கூறுவதாயின் அரசியல் திட்டம் என்ற கூண்டுக்குள் அடைக்கப்பட்ட, அடிப்பட்ட புலிகள் பீஜ் இந்திய வம்சாவளி மக்கள்! இதுவே இன்றைய அவர்கள் நிலை!

பீஜிவாழ் தமிழர் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் தம் தள்ளாத வயதிலுள்ள சலியாது தொண்டாற்றும் தமிழபிமானம் மிக்க திரு. அப்பாப்பிள்ளை அவர்களை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து போகி ரேன். தமது நாட்டில் வாழும் தமிழர்கள் நிலையைப் பற்றி உலகத் தமிழர்கள் கவனத்தை ஈர்க்க, மறைந்து போய்க் கொண்டிருக்கும் தமிழ் மொழியின் ஆதிக்கத்தை மறுபடியும் ஆங்கே நிலை நிறுத்த அவர் பம்பரம் போல் சுழன்று பணியாற்றி வருகிறார். “மித்திரன்” என்ற பத்திரிகையைக் கல் அச்சு மூலம் பதிப்பித்து தமிழ் உலகெங்கனும் அனுப்பி வைப்பதோடு தமிழர் உட்பட இங்கு வாழும் தென்னிந்திய மக்கள் 90,000 பேரையும் “தென்னிந்திய சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பின் கீழ்க்கொண்டு வந்து தமிழ் மொழியின் பால் ஈடு படுத்த அவர் செய்யும் தொண்டு போற்றுதற்குரிய தொன்றுகும். இது போலவே “சங்கத்தின் தந்தை” எனப் போற்றப் பட்டு வரும் சாது குப்புசுவாமி அவர்களின் சேவை பீஜி சுதாத்தி ரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்று! தென்னிந்திய மக்களிடையே கல்வித்துறையில் மறுமலர்ச்சியும் விழிப்புணர்ச்சியும் தோன்றக் கார

ணமான இப் பெரியாளின் முயற்சியால் இன்று சங்கம் 50—க்கும் மேற்பட்ட ஆரம்பப்பாடசாலைகளையும் 10—க்கு மேற்பட்ட உயர்தரக் கல்லூரிகளையும் நிர்வாகித்து நடாத்தி வருகிறது. “சங்கம்” என்ற தமிழ் மாத வெளி யீடு இங்கு குறிப்பிடக் கூடிய தமிழ்ப்பணியாற்றிய பத்தி ரிகையாகும். இதன் ஆசிரியர் சவாமி ருத்திரானந்தா அவர்கள். பாரதிவிழா தொடக்கம் கந்த சஷ்டிவரை அனைத்து இலக்கிய, சமயக் கொண்டாட்டங்களும் கூட்டுப் பிரார்த்தனை சுதாரணமாக இன்றைய கூட்டு அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகப் பணியாற்றும் திரு. சுடபா ரெட்டியவர்கள் பிறப்பால் தெலுங்கராயினும் தமிழ் வர்த்தகர் ஒருவர் மகளைத் திருமணங்கு செய்து கொண்டு தமிழ் விழாச்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகளும் தீவிரமாகப் பங்கெடுத்து வருகிறார். சுருக்கமாகக் கூறுவதாயின் பீஜீ தென்னிந்தியர் அனைவருமே இன்று ஒரே குடும்பமாக—ஒரே இனமாகத் தமிழ் மொழியின் பால் பிணைக்கப் பட்டு விட்டனர். தென்னிந்திய மொழிகளுள் தமிழ் மொழியொன்றே இங்கு ஓரளவுக்கேனும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது இதற்கொரு காரணமாக அமையலாம். முழு இந்திய சமுதாயத்துள்ளும் மூன்றில் ஒரு பங்கினரான இத்தமிழ்மக்களுக்கு இன்றுள்ளதிரப்பு எல்லாம் வட இந்திய மக்களிடமிருந்தே ஏற்படுவது இங்கு குறிப்பிடக்கூடியதோன்று. பத்திரிகைத்துறை தொடக்கம் அரசியல் வரை பல்வேறுதுறைகளிலும் பூரண ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் மறைமுகமாகத் தம் மொழியான இந்தியையும் தம் கலை, கலாச்சாரங்களையும் தமிழர்பால் தீணிப்பதிலும் அவர்களுது எஜமானர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வதிலும் தீவிரங் காட்டிவருகிறார்கள். தமிழ் மொழியை ஆரம்பப்பள்ளிகளில் கற்பிக்கக்கூடிய தமிழாசிரியர்கள் தட்டுப்பாடு இங்கு பலகாலமாகவே நீடித்துவருகிறது. இதனால் தமிழ் மொழியை இன்றையத்தலைமுறையினருக்கு இலவசமாகக் கற்பித்துத்தரப் பல இயக்கங்கள் முன்வந்தும் கைகூடாமல் போய் விட்டது. எனவே இங்கு இந்தி மொழி தெரிந்த, தமிழ்மொழியை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழர்கள் தொகை பெருமளவிற்காணப்படுகிறது. இந்த நிலையினைப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற எண்ணால் இங்குள்ள தலைவர்களிடையே தீவிரமாகத் தலை தாக்கியுள்ளது. தம் மொழி கலை, கலாச்சாரங்களைக்காப்பாற்றப்பீஜீ கூடேசி மக்களின் தலைவர்களையே பெரிதும் நம்பி இருக்கும் தமிழர்கள் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் தமிழ் ஆசிரியர்களைத் தந்துதவம்படி தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நடை பெற்ற சிவது உலகத் தமிழராய்ச்சி மகா நாட்டின் போதுங் கூடப் பீஜீயை பிரதிநிதித்துவப் படுத்திய இந்தியதைகமிஷனர் மனைவி திருமதி. முருகேசன், இந்த நிலையினை இடித்துக் காணபித்து பீஜீயில் தமிழை வாழவைக்கும்படி உருக்கமாக வேண்டிக் கொண்டார். இதற்கு இன்றுவரை எது விதமான நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாய்த் தெரியவில்லை.

‘‘தமிழ் நாட்டில் மட்டும் தமிழை வளர்த்து என்ன கரணப்போகிறீர்கள்? பீஜீத் தமிழர்களைக் கை கழுவி விடுவதுதான் உங்கள் நோக்கமா?’’ எனத் தமிழக அரசைக்காரசாரமாகக் கண்டிக்கும் ‘‘மித்திரன்’’ ஆசிரியர் திரு. அப்பாப்பிள்ளையவர்களிடம் ‘‘என்றேஒரு நாள் உலகத்தமிழினம் தனது நிலையினை உணர்ந்து விழித்தெழுத் தான் போகிறது! அது வரை பீஜீயில் தமிழ் வாழ முடிந்தவனர் பணியாற்றுங்கள்’’ என நாம் வேண்டுவதை விடவேறு என்ன தான் செய்யமுடியும்?

கடல் போலும் எழுக! கடல்
முழுக்கம் போல் கழுதிடுக
தமிழ் வாழ் கென்று!
கெடல் எங்கே தமிழின் நலம்?
அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க!

—பாவேந்தன் பாரதிதாசன்.



உலகெங்கும் சிறு பான்மையினராகப் பரந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் “உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம்” ஓன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் இரண்டு பட்டகருத்துக்கே இடமில்லை. நீண்ட நாட்களாகவே நான் இதுபற்றிய சிந்தனையில் ஈடுபட்டுள்ளேன். தமிழக அரசின் தலைவர்களோ, அறிஞர்களோ ஹவுளிநாட்டுத் தமிழர்கள் பற்றி எதுவித அக்கறையும் கொண்டவர்களாக இல்லை. தெரிந்தவர்களும் பேசத் தயங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். ஈழத்திலிருந்து திரு. குரும்பசிட்டி இரா. கணகரத்தினம் அவர்களால் தகுந்த நேரத்தில் இப்படி ஒரு குரல் எழுப்பப்பட்டிருப்பது கண்டு உண்மையில் மனமிக மகிழ்கிறேன்

டாக்டர் சாலை இளந்திரையன்,
டெல்கி பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர்.



இந் நாலாசிரியர் பற்றி . . .

சமத்தமிழரின் அரசியல், இலக்கியம், சமயம், பொதுப்பளி போன்ற பலவேறு துறைகளுக்கு, கால நூற்றுண்டுக்கும் மேலாகக் கூடது 'சமுகேசரி'ய் பத்திரிகை மூலம் அருந் தொண்டாற்றிய அமரர் திரு. ந. பொன்னையா அவர்கள் பிறந்த ஊர் புகழ்பூத்த குரும் படிடியர் பதியாகும். அன்று அவர் ஏற்றிவைத்த இலக்கிய தீபத்தை இவ்வுரில் வாழும் இளந்தலை முறையினர் இன்றும் மங்காது பாதுகாத்து வந்தின்றனர். ஆம்! இலக்கியத்துறையின் பல மிரிவு என்றும் நிலையாக நின்று பிரகாசித்து ஒளிவிடும் பத்து எழுத்தாளர்கள் ஒருங்கே இவ்வுரில் இன்று வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு 'தலையாறுத்'! அந்தப் பத்து எழுத்தாளர்களில் திரு இரா. கணகரத்தினமூல குறிப்பிடக் கூடிய பெருமைக்குரிய ஒருவர்!

'அராத்த மாணை அரைக்கும்' வேலையை விட்டு விட்டுப் புதிய துறையில் திரு. இரா. கணகரத்தினம் முன்று நால்களை வெளியிட்டார். "25.00000 மக்கள் தலைவர்". "தமிழரசுத் தந்தை", அமர் அன்னிய சிங்கம் நினைவு மலர்" என்பன அவை. இம் முன்று நால்களும் பலரால் பாராட்டப்பட்டன.

திரு. இரா. கணகரத்தினத்தின் நிலை பேறுடையதும் புகழ்மிக்கதுமான இன்னேர் முயற்சி பாரிய ஒட்டப்பெயுத்தக் முயற்சியாகும். சமத்தமிழரின் அரசியல் வரலாற்றைத் "இரட்டி வெட்டி ஒட்டிய புத்தகமாக்கிய பல காட்சிகளில் வைத்து இவர் பெரும் புகழ்பெற்று வருகிறார். இவுடை சாதாரண முயற்சியல்ல! மாபெரும் முயற்சி!! இதைத் தமிழக, சமத்தமிழரினாலே ஒருங்கே வாழ்த்திப் பாராட்டியள்ளனர்.

தமிழகத்திலும் சமத்திலும் மாத்திரமே தமிழர்கள் வசிக்கிறார்கள் என்ற நினைப்பில் வாழும் தமிழர்களுக்கு "அஸிக்டல்களஞ்சுத் தமிழர்" என்ற இந்நால் மூலம் 'பல புதிய செய்திகளை அறிமுகம் செய்கிறார் கணகரத்தினம்.

புதிய முயற்சி! நல்ல பணி!! வேண்டிய தொண்டு!!!

— இரண்டிகமணி. கணக. செந்திநாதன்